

ஸ்ரீ பாலா யந்த்ர பூஜா



ஸ்ரீ முனினோஸ்வரம் தேவஸ்தானம்
முனினோஸ்வரம், சிலைபம்.

2021



ஹி பாலா யந்திர பூஜா

பதிப்பாசிரியர்:

பிரம்மாநி சுபத்மநாபன்
சிரேஷ்ட விரிவுகருயாளர்.
ஸ்ரீகிருதத்துறை
இந்து கற்கைகள் பிடம்.
யாழிப்பாணப் பல்கலைக்கழகம்.

வெளியீடு:

ஸ்ரீ முன்னோஸ்வரம் தேவஸ்தானம்

முன்னோஸ்வரம்

சிலாபம்

2021

நூலின் பெயர் : ஸ்ரீபாலா யந்த்ரபுஜா (கிரந்த லிபி)
(பிரம்மஸ்ரீ அ.நாகராஜசுர்மாவின் கையெழுத்துப் பிரதி)

நூலின் வெளியீட்டு திட்டம் : 15.07.2021 ~ ஒடுஞி உத்தர நன்னாள்

நூலின் பொது விவரங்கள் : பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன்
சிரோஷ்ட. விறிவுறையாளர், சம்ல்கிருதத்துறை,
யாழ்ப்பானம் பல்கலைக்கழகம்,
(padmanaban@univ.jfn.ac.lk)

நூலின் பாடங்கள் : 300

நூலின் பாடங்கள் : மதி கலர்ஸ் பிறின்டர்ஸ், நல்லூர்.

நூலின் பாடங்கள் : I-IV, 1-79

நூலின் ISBN : 978-624-5901-01-2

முகவரை

I

ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் அம்பிகையை யந்திரத்தில் வழிபடும் மரபு பிரசித்தமானது. ஈர் பாலாத்திபுர சுந்திரியை வழிபடும் மரபில் பாலா, வாலை, முதலான பெயர்களைக் கொண்டு அழைக்கும் மரபு காணப்படுகிறது. இப் பாலாம்பிகைக்கான யந்திரத்தை ஈர் சக்ரத்தைப் போன்று மேறு. அர்த்த மேறு எனும் வழவங்களில் அமைக்காது செப்புத்தகட்டில் பூபுரமாக வரைந்து வழிபடும் மரபினையே காணமுடிகின்றது. இந்நிலையில் மிகப்புரானமான இம்முறைமை வட்டுக் கோட்டை நாவன்னா ஜயர் பரம்பரையின் பாரம்பரியத்திற்கான அடையாளமாகும். இம்மரபில் இறுதி வித்தாக விளாங்கிய எமது தாய்மாமன் அமரர் பிரம்மஹி அ.நாகராஜ சுர்மா அவர்கள் வட்டுக்கோட்டை ஈர் மகாலிங்க சுவாமி தேவஸ்தானத்தில் ஈர் மங்களாம்பிகைக்கு மிக நீண்டகாலமாக ஆற்றி வழிபட்டு வந்த “�ர் பாலாயந்தர பூஜா” எனும் பத்ததி நாலின் கையெழுத்துப் பிரதியை அழியாது பாதுகாக்க வேண்டும் எனும் எண்ணத்தோடு பதிப்பித்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

II

“நாவன்னா ஜயர்” எனப் போற்றப்படும் நாகராஜ சுர்மாவின் முன்னோர்கள் பற்றியறிய வேண்டியது அவசியமானதாகும். இம் முன்னோர்கள் தென்னிந்தியா காஞ்சிபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்கள் வேதியர், காசியகோத்திரத்தைச் சார்ந்தவர்கள், ஒபஸ்தம்ப சூத்திரத் தைப் பின்பற்றுபவர்கள் காச்யப, ஒபத்சார, நந்தருவ எனும் மூன்று ரிவிக்களையும் பிரவரமாகக் கொண்டவர்கள். யஜோஸ்சாகையினை அத்யயனம் செய்பவர்கள். இவர்களில் இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில் வசித்த கணபதி ஜயரின் மகள் மகேச ஜயர் யாழ்ப்பாணத்து நல் ஹாரில் அரசாண்ட பரராசசிங்கம் பரநிருபசிங்கம் அரசரின் மந்தியாகப் பணியாற்றுவதற்கு இலங்கையில் வந்து குடியேறியவர்கள். இவர்கள் வழித்தோன்றலில் விஷகதைவத்திய நால்லை யெழுதியவரான இராமசாமி ஜயர், அடைக்கலந்தோட்டம் முருகன் மீது பல்வேறு பிரபந்தங்களைப் பாடியவர் நாகேச ஜயர் (1809 - 1857); இவர் தமிழில் பல நாடங்களையும் இயற்றியவர். இவரின் புதல்வரே சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார். (1849 - 1929) இவர் சம்ஸ்கிருதம், தமிழ் மொழிகளில் மிகுந்த புலமையுடையார்; பல புராணங்களைப் பாடியவர். 1. தென்கோயிற் புராணம், 2. இரத்தின சூடவிலாசம், 3. கந்தசட்டப்புராணம், 4. ருக்ருமாங்கதவிலாசம், 5. விநாயக சட்டப்புராணம், 6. வலலவீச விலாசம், 7. ஏகாதசிப்புராணம், 8. சுப்பிரமணிய ஸ்தோத்திர விருத்தம், 9. சிவமாலை, 10. சிவராத்திரப் புராணம், 11. திருக்கைக் கலியாணம், 12. குருநூதர் கிள்ளைவிடோது, 13. வெள்ளிக்கிழமை விரத வினாவிடை 14. கைலாச நாதர்புராணம் எனும் பெரியதும் சிறியதுமான பல நால்களையும் தனிச் செய்யுட்களையும் இயற்றியவர். சிவசிவசுப்பிரமணிய சிவாச்சாரியாரின் மகனுள் ஒருவரான அனந்த சுப்பிரமணிய சுர்மா மங்களாம்பிகை தம்பதிகளின் மூத்த புதல்வரே நாகராஜ சுர்மா ஆவார். இவருக்கு கண்ணவிங்க சுர்மா, இராமச்சந்திர சுர்மா, பாலாம்பிகை, ஒன்னாந்த கணேசசுர்மா, மங்களராஜேஸ்வரி. சரோஜா எனும் சகோதரர்கள் இருந்தனர்.

நாகராச சுர்மா 1925.06.27ல் பிறந்தார். இளம் வயது முதலாகவே தமது தந்தைவழி பாரம் பரியமான மரபுகளைப் போற்றும்வகையில் ஆயுர்வேத வைத்தியம், புரோஹிதம், மாந்திரீகம், ஜோதிஷம், வாஸ்துசாஸ்திரம், விஷகமிகைவத்தியம், நாட்சாஸ்திரம், ஹோமியோபதி வைத்தியம் முதலான பல்வகைத்துறைகளிலும் தேர்ச்சிபெற்றிருந்தார். உரியவயதில் சாவித்திரி அம்மாள் எனும் தென்னிந்தியா கும்பகோணத்தைச் சார்ந்த, பெண்ணைத் திருமணம் செய்தார். யாழ் ஆயுர்வேதக் கல்லூரியில் கற்றுத்தேர்ந்தார். தமது ஆரம்பகட்ட வைத்தியத்தை காரைநகர் களையில் ஆரம்பித்து வந்தார். தமது தந்தையின் பின்னர் 'ஆனந்தபவனம்' எனும் வட்டுமேற்கு மூளாய் வீதியில் கண்ணம்பிகா சமேத கண்ணலிங்க சுவாமி திருக்கோவிலின் தெற்குவீதியில் திருக்கும் வதி விடத்தை நிலைக்களாகக் கொண்டு தமது பரோபகாரமான சமூக சேவகனாக சேவையாற்றி வந்தார்.

இவரது தந்தையாரான அனந்தசுப்பிரமணிய சுர்மா தமது சந்ததியின் ஆத்ம லாபத்தின் பொருட்டு தாம் வசித்துவந்த பகுதியிலேயே ஸ்ரீ மாங்களாம்பிகா சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவிலை 1936ல் ஸ்தாபித்தார். அவ்வாலயத்தில் தினமும் மூன்று காலப் பூஜைகளும் வெள்ளிக் கிழமை மாலை மேலதிகமாக இரண்டாம் காலப்பூஜையும் நடைபெற்று வருகிறது. விநாயகர், சிவன் மகாலிங்கசுவாமி, அம்பிகை மாங்களாம்பிகை ஆகியோர் கிழக்குநோக்கியும், சதுரவுடவுமான ஆவடையாருடன் சிவனும் விளங்கிடும் வகையில் இவ்வாலயம் மடாலயமாக மண்டபத்துடன் அமைந்து விளங்க நந்தி, பலிபீடம், கொடிமரம் என்பனவும் விளங்கின. உற்சவ மூர்த்திகளாக நடராசர், சிவகாமி அம்பாள், சந்திரசேகரர், பிரதோஷ மூர்த்தி ஆகியனவும் அஸ்திரதேவரும் காணப்படுகின்றனர். நவக்கிரகம் தனியான கோவிலாகவே காணப்பட்டது. வைரவர் சூலவுடவுமாக விளங்கினார்.

இத்தகைய பெருமையுடைய இவ்வாலயத்தில் பிரதோஷழை, மாதந்தோறும் பெளர்ணாமி தினத்தில் பகல் மாங்களாம்பிகை அம்பாளுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ பாலாயந்திரத் தீர்கு யந்தர பூஜை கிடம்பெறும். இவ் பாலா யந்தர பூஜைக்கான பத்ததியே நாகராஜ சுர்மாவின் கையெழுமத்துப் பிரதி வடிவமாக வெளிவருகின்றது. நடராஜரது ஆணி உத்தர அபிஷேகம், நவராத்திரி கால யந்தரபூஜை என்பனவும் நடைபெற்று மானம் பூ உற்சவம் சங்கரத்தை பங்குரு வைரவர் கோவிலில் நடைபெற்று வந்தது. கார்த்திகை சோமவார அபிஷேகங்கள், நடைபெற்றதோடு மார்கழி மாதத்து திருவெம்பாவை காலத்தில் சிதம்பரம் திருத்தலத்திற்கு ஒப்பாக கொடியேற்றமாகி திருவாதிரைக்கு முதன்நாளில் தேர்த்திரு விழாவும், இரவு ஆரத்திரா அபிஷேகம் தீர்த்தம் கொடி யிறக்கம் என்றவாறாக கிடம்பெற்றன. வருடப் பிறப்பிற்கு இவ்வாலயத்தில் மருத்துநீர் வழங்கப் படுவதும் வழக்கமாக இருந்தது. இம்மரபுகள் காலத்தின் இயல்பினால் சில விடயங்கள் நலிவடையவும் தலைப்பட்டன.

இவ்வாலயம் சிவாகம வழிமுறைப்படியாக அமையவேண்டியதன் அவசியம் உணரப்பட்டு இவரது பரம்பரையினரால் 2004ம் ஆண்டு பாலஸ்தானம் செய்யப்பெற்று 2005ம் ஆண்டு மஹாகும்பாபிஷேகமும் சிறப்புற நடைபெற்றது. அவவேளையில் சிவாகம விதிமுறைகளுக்கு ஏற்ப விநாயகர் சுப்பிரமணியர் சந்னிதானங்களும் கர்ப்பகிருகம் அர்த்தமண்டம் ஆகியன விமானங்களுடன் புதிதாக அமைக்கப்பெற்றன. உற்சவர்களுக்கான சன்னிதி, நடராஜர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, நவக்கிரக சந்நிதி, வைரவர் சந்நிதி என்பனவும் நந்திபலிபீட மேடைகள் வரையாக அமைக்கப்பெற்றன. இவ்வாலயத்திற்கு இவ்வாலயஸ்தாபகர் அனந்த சுப்பிரமணிய சர்மா இயற்றிய திருவுஞ்சலும் உண்டு.

V

இத்தகைய பாரம்பரியம் மிக்க இவ்வாலயத்தில் மங்களாம்பிகையின் முன்னதாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் பூபரஸ்தரமான செப்புத்தகட்டில் வரையப்பட்டிருப்பதே இப்பத்துதி நாலுக்கான பூஜையந்தரம் ஆகும். பாலாத்திரிபுர சுந்தரிக்கான யந்திரங்களில் வேறு பேதங்களும் உண்டு. அப்பேதத்தினை மந்திரமகோதி, பிரபஞ்சசார சாரங்கிரகம் என்பன விரிவுபடக் கூறுகின்றன. பாலாபரமேஸ்வரி என்பவர் அம்பிகையின் 09 வயது நிறைந்த இளம் பெண்தெய்வ மாவாள். சரஸ்வதியின், ராஜமாதங்கியின் வழவமாகவும் கொள்ளப்படுகின்றாள். இவ்வம்பிகையின் யந்திரம் எவ்வாறு அமையத்தந்து என்பதனை பூஜைக்கு முன்னதாக யந்திரோத்தாரணவிதியில் தெளிவுபடக்கூறியிருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இப் பாலபாத்திரிபுரசுந்தரியை தினமும் ஆராதித்து மந்திர சித்தி கைவரப்பெற்றவரே நாகராஜ சர்மா ஆவார். இவர் “அம்பிகா கல்நார் பற்பொடி” மூலம் நன்கு அறியப்பட்வர். தீராத நோய்களையும் குணமாக்கும் வல்லமை பெற்றவர். எம்மவர்களால் நாகராஜசர்மா “அப்பப்பா” எனவும், சாவித்ரி அம்மா “அம்மம்மா” எனவும் அழைக்கப்பட்டு அனைவராலும் அவ்விதமே அழைக்கப்பெற்ற பெருமைக்குரியவர்.

இத்தகைய பெருமைகளுக்குரிய நாகராஜசர்மா சர்வதாரி வருடத்து ஆடு அமாவாசைக்கு அடுத்த தினமான ஆடுமாதத்து வளர்பிறை பிரதமை திதியில் (02.08.2008) ஆடு 18 அன்று சனிக்கிழமை தமது 83வது வயதில் சிவபதுமடைந்தார்.

இப்பெருந்தகையின் இழப்பின் பின்னர் அவரது வாழ்வியற் தடங்கள் எமக்கு பெரும் வியப்பாகவும், நிறைவு செய்யமுடியாத பேரிழப்பாகவும் உணரமுடிகின்றது. அவ்வகையில் பசுமையான நினைவுகள், எண்ணாங்கள், கண்டிப்புக்கள், வழிகாட்டல்கள், முன்னுதாரணச் செய்கைகள், உறவுப்பாலங்கள் என எம்முறவுகளால் கண்டுணரப்பட்ட உணர்வுகள் பல. அவை மீட்டுரு வாக்கம் செய்யப்படவேண்டிய நல்வழிகாட்டல்களாகவும் ஆசிகளாவும் அமையும் சிறப்புடையன.

நாகராஜசர்மா எனும் உயர் தெய்வம் எம்மவர்கள் ஒவ்வொருவருக்குமாக கண்டிப்புடன் ஆசீர்வதிக்கப்பட்டவர் எனும் நிலையில் அப்பெருந்தகையின் கையெழுத்து அழியாது பாதுகாக்கப்படவேண்டிய சிறப்புடையது எனும் பெருமையுடன் ஹி பாலா யந்த்ரபூஜா எனும் நூல் வெளி யிட்டுவைக்கப்படுகின்றது.

III

அமரர் நாகராஜ சர்மா சாவித்திரி அம்மாள் தம்பதிகளுக்கு காணிக்கையாக ஸ்ரீ பாலா யந்தர் பூஜா எனும் இந்நாலினை வட்டுக்கோட்டை ஸ்ரீ மங்களம்பிகா சமேத ஸ்ரீ மஹாலிங்கஸ்வாமியின் திருவுழித்தாமரைகளில் காணிக்கையாக்குகின்றோம்.

முன்னேஸ்வரப் பாரம்பரியத்தில் தம்மையொருவராக்கிக்கொண்ட பெருமையுடைய தன்மையால் நாகராஜசர்மா சாவித்திரி அம்மா தம்பதிகளை கெளரவிக்கும் முகமாக இந்நாலை காணிக்கையாக்குகின்றோம்.

ஸ்ரீபாலா யந்திரபூஜா எனும் இந்நாலை முன்னேஸ்வரம் ஸ்ரீ வழவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னாத சுவாமி திருவுழிகளில் சமர்ப்பிக்கின்றோம்.

ச.பத்மநாபன்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
சம்ஸ்கிருதத்துறை
யாழ்.பல்கலைக்கழகம்.

பிரதானக்குருவும் தர்மகர்த்தாவும்
ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம்
முன்னேஸ்வரம்,
சிலாபம்.

15.07.2021

ஆணி உத்தர நன்னாள்.

ஞீலாபாபாது சுக்காரை.

படிதூசமா.

விடை - துகொண வெட்டுகொண, வூது சுந்தரே.
நயா ம்-ஏபா துயலூ பெ-து. வொடுபாச்சு லீஹா
குடு.

துகொண வெட்டுயல், வீர்-தா. கொண, ஹதி பு-த
வா-தி துகொண, வெ-த். ஸோ: வடுவாலா. வெட்டுகொண
கொண, ஹதி வாவா-தி துகொண வெ-த். ஸோ: வஸா.
த். வோ. உதி வறுவால். வூது ஒதுமாயது. டீகுத்துபா
ய விகிவை வைா எதுபய யீலவ் தலோா எதுபுமா
குயாக.

யதுமாயது. யது, யதுபய விகிவை யதுபா
ஜாய யீலவ் தலோா பது புமாக்டாக.

வொடுபாமாயது. சு-வீடுகா விகிவை வைாகவு
பெய யீலவ் தலோா வா-துபுமாக்டாக.

உதுமாயது. துய. விறுவால். தக்கவி: சுந்தரே
ஷ-ா. பாவா-தி துகொண உடு. புதி சுக்க-சஃகா
காது. அடுக்கபவன்கா வறுவால்.

உலோா துபிய ருயல் லா-பா. சுந்தரே
ஙவா. ஓத்தப லா-பா புராக்கா. தூத்தப
ஙலோ-பா. தாக்கப-பாரி வறுவால்.

படு, ஜ-ா-வி ஶக்கு. தூத்தப.

பா-க்கா. சுக்காலக்கி.



ஞான-நூல்களில்:

ஞான-நூல்களில்:

ம-ா-: மாத: சாமி மிதிகட்டாம-ஸாம-குரி
மாதவாறு உத்ரீப உண்ணாமெடு: சுடு-குது-ாத
உழை கா-கா-ட வாஸமாப-டெங்: சுடு-குது-வி
ராம யஜிராமென: சுடு-குது-டெங் 10 புரிமை
ம-ா-ச-மாத-நடவடிக்கை.

ம-ா-வே வீடு-புதுகாமா-நின்ஜை லாமோவை
கா-.. நிபெடு-வெவ் விழுஙா-மா- ஞாக்ஷினா-த-ந்திய
நடி:, ஸ் ம-ா-ச-மாத-நடவடிக்கை.

ஶ-து-க-.. வாய்பா-வி-நி-.. சயிவன்- அதா-ஞ-க-
புலஸ்வாதம- புராபெசு-வெவ் விழுப்பா-வ காதிய-
நக்கை ஜ-ம- போகந்.

சுபுலஸ-த-பெலக்கா ல-வி-வ-வ-தா-: பெ-
ந-தா விவெதத்தா-த மாத- சுவாக்ஷு-பா-

சுபுக்கு-தோலஸ-முத்தா-நி-ட-வ வ-தா- பு-
காய்பா-த-ய-து-தா.

வ-க-டு-), முஞ்சிவ-க்கு-வ: வா-பா-த-மா-வா-ம-
ந-ர் (சுக்கிய-பு-வத்தா-ம-ல-). சு-க-: வ-வு-ன-: 3.1
த-பெ-ந-க-ப- சிதுவா-வ- கு-ட- வ-ல-வ-வ-த- எ-ல-
ஞ-க- சு-ந-ா-வ- ய-த- த-ட- க-ட-ப- -ம- ர-ப-ம-ந-ய-ம-ந-ய-ம-
ங- வ-ந-ஞ-ந-ப- ல-ா-த-வ-வ- ல-ா-த-: வ-ம-ந- க-ப-ா-
உ-க-ங-ன-வ-ா-ம- ஶ-க-ா-ப- ச-ப-ா-ந- வ-த-ந-ா-ப- வ-ந-
வ-ந- + ச-ப-ந- + க-த- + ட-ா-வ- + ஏ-க-ந- + வ-ா-வ-ந-
+ ம-க-ங-த- ப-ா-த-ப-ா- ம- ஏ-ல-ப-ா-ம- ஏ-ல-க-ா-ன-

வொம்மையிலே விழிந்தாயா. சுவங்கா.
 பத்ரமாயாயா. மாலக்கியா. +, ஒத்தாலோ. ஒ
 ஸெந்டிராவாட்டுப். ஸவ்வாவாவாட்டுப்.
 ஸவ்வுபுதிவெ. ரீவூதுப். ஸவ்வுதுவிராமாப்.
 ஸக்ருமோக வர்க்கான விசுபாப். ஸவ்வுதுபது
 தது, ஓவங்குப் விசுபாப். ஹவு. வெசுதா மாசிகா
 காஸாயந விசுபாப். மாசிர் லாதிர் டெவுரி ப
 கூப்பட்டுத் துப்புநாக்காவு வெதாவெரி வெட்டு
 வெப்பாவெரி துவ காஞ்சுப். ஒது. ததுபது, ஓ
 றுப் காஞ்சுப். உடுதுவ காஞ்சுப். ஸ்ரீவாட்டா. சு
 ரோபாடெபார் வாரிபுன்ன் ரூஸாக விசுபாப். ஸபா
 காபாடெபார் பதுபுஞ்சா. கட்டுந்துபாரோன
 காாப்பிள்ளி.

தடி. விசூநாவுஞ்சா. காரிசு.

து. மணவதுாவுமாய மட: து. மணவதுால்திப
 பு: மணாமாஞ்சா மணவதும-. ஹவாடெஹ
 கவி. கவி. கவி. வெவலு வவலட். ஜெஷுநாஜ மு. ஸு
 சூநாக புதுநூதுபி. சுமாஞ்சு. ஹதிலி
 ஸ்ரீவாஞ்சு. "காவுரி" ம. விவூநா. மாபாடி. சு
 வாவுயாடி. விவூநாவு. உடுபாவந. உடுஏ. பாஞ்சு.
 உடு. சுவ்பி. உடுபாவந்தி. வெநா. ஹாமாஞ்சா. கு
 அந்தி. வலு. பாகோவந்து. உதார்பாலான்னாபி. உ
 கெ. காஞ்சா. ம. பாரி. பாபாபாரி. காஞ்சா. ஸக
 ரீயாடி. து. வாஞ்சான். ப. உகீபாடி. சு. வா. கீ
 வாப. மட: உதாடி. வெநாவு மாடாவெநாவுக்கு.

நோட்டு உதிர்த்து வருப்பது விழையால் கூறப்படுகிறது. எனவே செல்லும் பாதை முன்னால் கால்தாக்கம் அல்லது கால்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.

வட்டாவுக்குடியே சூரையம் தூதோ சுட்டிலைப்
குவை ராஜ் குணை விளை வெள்ளாழ்தா : ஒலிமுதகு
ஸுதோ ஸுவை குவை காதுமணாவுற்றா : காங்கிரச்-
ஸுமாராவுடைய வைத்து தீவாவுல்ஸ் ரீட்டா : கேஸ்ரை
யாஜ-வெட்டி ஸுபாகுவேட்டா புயவ்ன : சுமீதூ குட
காஸ்வீல் குட்டா-பு-வெள்ளா : மாநிமாய்க்கு-விர
வெவ்வி மொக்காவர் வைக்குத் தீட்டாவில் தாவீர்
கும்பீநா வைக்குத் தா- : வைத்து மா-மா-மாய்க்கா
வா-னாவநாய்க்கு : வா-னா-த்திய-கு : அய்கா-
த்தியக்கா- வைக்குனர் வைக்கார வைக்காக்கை பக்கா
கொவுவிலி : சுவைக்கார்மா வா-னாவுமிள்காப்ரீக
மா- வைக்காம் குட்டா : குட்டாவீந் : சுவீந்தக-க்கை வா-
னா-புக்கா-லி. வா-னாய-கு : வைக்காக்காம்ரை :
வைக்கா-ர் மா-கா- : வட்டாவு கேவி தா-கா-க்கு-
கு. வைக்காம்-க்கை : வட்டாவு. வா-னா-க்கை-
கு : வா-க்கா- : கு-க்கை : வட்டாவு. வைக்கா-பு-
வது- : வட்டாவு. கட்டினாவு- : வைக்கா-க்கை கா-
கா-க்கை கட்டினா வைக்கு. வைக்கா வைக்கா-வது- :
கா-க்கை கட்டினா : கீங்கி. வைக்கா வைக்கா-வது- :
கட்க்கை வது- : கீங்கி : வைக்கா-க்கை- : வட்டாவு.
வைக்கா-க்கை- : வைக்கா-க்கை- : கு-க்கை- : வா-னா-க்கை-
வது- : வைக்கா-க்கை- : கு-க்கை- : வா-னா-க்கை-

பூயதா. மாநிராவூர் தெவிராவூர், காந்தாவூர்,
 கீவிராவூர், சுவிவடவூர், சுடப்பாவூர், சுபோ
 மாலவூர், வெங்காந்தூர். பெறுபேச்சே காந்தாவூர்
 எலூர், சுமீதமா. சுநித்ரிராவூரெலூர், சுமீதமூர்.
 பக்கிராவூர், புதிராவூரூர், ஸப்பாவூர். புதிராவூர்,
 வெங்காலமரலூர், வெந்தெங்காலம். லாதா.

உயிதா விடைனா சுதாரின். ஜினோராவூரை
 வாஜிர்: வூ-ாற்றிரா டெவாதாகி. பூண்டுடுப்பு
 மா. நீதாரின்கி. சுடே ராவுந்தோ டெபால-வ: தா
 நு உள்ளே உயாதம: ஒஹுாண்டிய அக்டிலெ பெயாப
 ணிவதுகொாவு: தலுஷா. ஜயதுவுர: உஞ்சிவ
 கோதா: தலூர் சுா. மதாவுவ: பாஸுக்காட்டாப
 ஜிரூயா. சுநீவாஜமடபாசர:

வரிமூவன்னாழு-ஶப: பாவகாயாத- ஜாத:
 கயிவூபாபாவி. கு: சுதியாமந். உயிரொ விரா-பூ
 ஸ்ரா சுவழும்-கொாரா லவத-. டாவாமா. ரா
 ஜா வா-கொயாதி டேயெல எதுாழுகு சுவ
 பஞ்சுகாநா. டெபாழு-ஞுபொயா: வாவதாவாக
 குநாழுமா. கேநாநாலவத-. டாவா. கெவாகி வித்தன
 தி. லக்கீ. ரா காஞ்சாவீ. வாறு-பா லவத-. பா: ர
 பிரி. ர டாவாததி. மாதாவாம சுநாழும்-கொாரா
 லவத-. கேவுரகா அக்காந்தி. கெதா குநீவா. தா
 வோவாலும் தா வ-கெ. வாவாமா. சுதிமா. ரா-நீ
 கெதா ஸு-வெவா காபிவெஞ்சா வாந்தோபார்பா
 பெவாகா லா-வார: பவாகுண் விவங்கீ. ய:

ஒ. ஈதாஸ பாராதா-டா. உடாக்தி-ஈவச்சுமா:
 நோக்க-ஈவினாயி-ஈ: வா-நா-விழக்குயலா: ஜாதிலெ:
 வளித்ருக்க-வளித்ருக்க வா-மாலுவி-ஈ: ஈ-குறண இவ
 க்கிழக்: குழந்தை குத்தம-ாம-பட்டுப்புத்தின்
 குடியித்தெதா-ஈ: புவுகிறைப-ஏ-கிலூ: உ. ஈ-லாலு-ஈ:
 இவைவித: வளித்ருன் வைவை-ஈ: உ. உ. லுவூவ-ஏ
 கிலூ: கிவெஷ்டுக்கீ-ஈ-நாத் கெவாாமாக: டான்ஸுவையூ
 ஸா-வோ-ஏ-க் குந்தா: தயா-க்குத் ஸுயக்கா-கிளா-
 கூயம-ஏ, கூடி குத்தியாய்னா: கெவாகா-கிளா
 காஷலி கீ-பா-மாத-ஈ: பாத: புரன்ச-காவிரா-கியா
 ஹ-க்க: கீதாவர் பக்கிவெபாவ-ஏ-நா: புவுக்கீவித
 வீனி-ப-வங்கினே: கெவக்கு-ஈ: குழந்தைக்கீ-ப-ஈ-
 லுவி-ஈ: கெத்துக்கொ குபா-ஈதா. பேமா-கூ-க்கம-
 கிர அ-வேர குவுணா: உ. உ. லுவூவ-ஏ-கிலூ: ய-
 காவ-கா-ஏ-யா குபே-கூ கீ-க்கீ-லு-குதம-ஏ-காவ-ஏ: வைவ
 ம-ஏ: வைப்புத்துக்காதி-ஈ: கூ-க்கு-ஈ-குதம-ஏ-காவ-ஏ: வாவ
 க்க-க்கு-குவெய-க-கி, கீ-க்கு-லி-லு-குதம-ஏ-காவ-ஏ: தக்கில்
 வைவைத்த-க-கி, கீ-க்கு-லி-லு-குதம-ஏ-காவ-ஏ: கீ-க்கு-
 கா-ஏ-கு-குவெய-க-கி, கீ-க்கு-லி-லு-குதம-ஏ-காவ-ஏ: கீ-க்கு-
 கு-கு-குவெய-க-கி, கீ-க்கு-லி-லு-குதம-ஏ-காவ-ஏ: கீ-க்கு-
 கு-கு-குவெய-க-கி, கீ-க்கு-லி-லு-குதம-ஏ-காவ-ஏ: கீ-க்கு-
 கு-கு-குவெய-க-கி, கீ-க்கு-லி-லு-குதம-ஏ-காவ-ஏ: கீ-க்கு-

நெற வைவுவூஸ், மாரிரண பாவுடாக்கு: பா-நத-டப்-
நாசாபது: வாதி: செதாதுநாம்: வாக்கீடப்-
தேர லபஷுவிடோடப்: வாதி: லபஷுந-ந்திலூ.
உதவு-ந்தேதே வைவுடிப-நாத: வெங்காநல்லாது
வா-க்காவுட்சா. பயிடாநாசா புது, காலி: வ-
நாத-நா: ஜாதிவெநா ஒப்புக்கு பா-நாத-” டி.
ஹ-ந்த-நூ-வ:” கது-பியாநாவுஞ்செவு “நாத-” பாஜபயா
நாத-” பாஜிவுது “கெள்ளவீங்குப-ர:” வாவீநார-க்கீஸ:
உங்: ஜிவாத+ வெங்க: “நாக்கா- அநி இது ஏதுத-
ந்துது.” செங்குஞ்சோதி: “தந்தப்பாரி லபஷுநாவது-க்கீஸ
ந- வைவுவூஸ் பாஜாதாவாவுவிலி:” சுவூஸ்தாநாவா-
நாவுவீவாய்ரீநூ-” வாடாம் சுடா-: உதினா:” சுவூஸ்
கு க-நாக்கு வா-னை. பாஜாநாம். உதினாபுபாடி.”
கொலநாம் கெந்தாட்ட பா-நாமநமாட்டு. மனா-
நாநா மனாட்தும். வுவாடவூ கவி-க்கீநா. உப-
க்கு வலுட். கெந்தாக்கா லபஷுநாந லபஷுநா
ந- குத் துநாம-நாந கிளதிலிவீங்குயா. சுவூஸ்கு
ம-பாகு வீபேயா. பாயாவாம. உதினாநப்பாடி.
ந- வீ
குடம் ந-நா:” பா-நாநாவு ஜிடும் பாஜாபதா-
ன சுக்கிரது கொக்கு.”
கெந்தவைவிரா வாயாவ சுவூஸ்கா வாவு-நாநா-
நா லபஷுநாலா. உதிநாநாதி வுவேநாமா கா-
நா நாநா-”

“எனிலே நாய்வூலாக வீராட்சி-மா-ஈ-உ-க்கு 16 நே
விடுபாவத்தா ஸ-விடுபி. வீராட்சிரூத விழுநா-நவா
ய முவாசு பாட்டு. வாடாது ஸ்ராக்பி-ன். சீவங்காம
கிளாலெ, எம்பிவிச்செந்தாட்சு” ஸ்ராக்காய ஒப்பு
காட்சி கூடுவிழுநாய விடுக்கிற. வாதாட்சி கூடு
வெங்காநா. ஊழாக்கி-ன். விவெக்கிமா. விவெகாய
விடஶ்காய விடஶ்கிரா. வாதாலாதுக்கூட்டுப்பாடு நீங் கட
ஸ்ராப்புக்கா வா-வின்: வெங்காக்கிசு கா-கி கூவியவு
அவகாநா. உத்தி காய்”

பார். வி. ரத்ன), மோட்டா. பாபா. விசுவநாத் கலைப்பன்.
அதால் கி. பேரவையை தொடர்பில் விவரம் கொடுப்பது
காசுடியும், புதுநாட்டுத் துடுத்துத் தூத்துக்குடி வள்ளிவாசி
வைப் பார்த்து விவரித்து விட்டுக்கொண்டிருப்பது
உடல் பொறியால் முர்வையாக்கப்படும் பாபா. விசுவநாத் கலைப்பன்.

ஓ.வீ.வெ. சு.மா.ஸா.குரி. மத: ஓ.வீ.கு.தக்ர்
லா.நட: ஓ.வீ.வெ. கியா.டா.லா. மத: ஓ.வீ.கு.
சு.நா.திகா.லா. மத: ஓ.வீ.வெ. சு.வீ.கா.லா. மத:
ஓ.வீ.வெ. கு.வெ. வெ. வெ. கு.வெ. தா.தி.தா.மு.
ஸா.கு. மத: . ஓ.வீ.கு.வீ.பா.பெ.ய. மத: ஓ.வீ.
வெ. வீ.பா.பெ.ய. வீ.வா.பெ.ய. வா.
ஷட: ஓ.வீ.கு.கு.கு.கு.கு.கு.கு.கு.

பிரதுத்யாயவளவுடைய கூறுகிறேன். சுல்தான் கர்ல் வெள்ளா. கீ. வெள்ளா. கூறுமாட்டும் போன்றவைகளோடு உடன் கீதும் என்று ஒரு அச்சின மூலத்திற்கு வாடாமாற்றின்று மாயிடுமிகு கிழவேயை கீழ்வீ. சுதாஸ்ரமத்தில் விரும்புவது, சுமாந்தாந் தறிவாது. வெறுாதி பத்துக் கிருஷ்வை, கீழ்வீ. சுதாவா ஸு, புவாங்கு, புவிநீநூறு தேஜவை பாவுநான்றா. கிழவேயை கீழ்வீ. புவிநீநூறு கீதும் மா. விறாவு. அழிமும் குட்டாடி, குட்டக் குத்தா. குத்தா. குத்தாவில்லீ ஸு-ம். பொ-குத்தாவோடு, முதல் பாடாவுராக்கிழ்வீ. பொகுத்தா. குத்தாவு. குத்தாவு. முதல் பாடாவுராக்கிழ்வீ. குத்தா. குத்தாவு.

குத்து யது கீலபிடாவநாம். இதோலு: வஸ: கீ-ா.
இதோலு: கீலாவய-கீலாவய-பத்துவாப. கீலாவய-
கீலாவய-க்குவாப. கீலாவய-கீலாவய-மா-ங்கோ
ந. கீலாவய-கீலாவய இதோலு: வஸ: கீ-ா. இல்பாவயா.
வாகாங்காவய்வாது. கீலேண்ண புக்காடி. கீலோ
பா வஸ: வஸாவய. கீலீங்ம: பாக்கிர உதுவா-நூதியீந்
கம்கோவாசடி. கீலீங் பவாக்காக்காறுந பவவாா. வஸ:
வாக்கு. வாக்காவ்கர-னா. கீலெ-கோ. புக்கு. வ
வாக்காவ்வாப்புவாது. கீலேண்ண புக்காடி. கீலோ
பா வஸ: வஸாவய. கீலீங் ம: பாக்காற உதுவா-நூதியீந்
கம்கோவாசடி. கீலீங் பவாக்காக்காறுந பவவாா. வஸ:
வாக்கு. வாக்காவ்கர-னா. கீலெ-கோ. புக்கு.

കുമ്പിട്ടേപ്പാ ഭിവഃ ദത്താർത്ഥി: പ്രസിദ്ധാ ക്ഷയം ക്ഷരാ
മാം ഭാതാമാം കീഴ്വതി. ഉതപ്പണിഒള്ളു. റംഗ്. ഭോ.
കീ. ലഡാ. കുമ്പിട്ടേപ്പാപ്പരഹ:

“கோவை வெள்ளாமலை மாதிரி நிலைப்படு” மாப்பாக்கு
குவாங்குவரியினுடைய தீர்த்த சிறுபாபுயை, கோவை
அரூக் கெட்டிவது. உணவை வா-ன்னியிவது. உயிர்
பூஜையை வூத, ஈழி, மாநா ஸாஸ்தி குடும்பத்து
யாரே தீம்பாநி வாவை-யிவுவை, வாஜ்யா. கோவைக்குநூறு
வைத். தவிராக்குவை. உபயூக்கியைக் குத்தா-நா வாரம்

ராஜ்னா விண்மா விழுதுகளோடு உசிடுத் தூப்
 கெடுமேற்று பாதுகலை முடிவாலூடுது உதியங் வெண்டா
 ஜிவப்பா: சுவெஸ்ன வெங்கலை மேற்காலோடு பூத்தான்பீ
 பழாசு பைப்புக்குபாது: புதையாலூடு குயாபோ வெங்
 கூடுமீ: தவிர்க்காடு, கீஞ்சா பை முருமுரு முரு
 கூதுபி: தவிர்க்காஞ்சிரா அநூலை நோலிக்குமா: வெங்கூது
 தே. ஹி. கி. சு. சுதூதாக்குர்வெய நட: தே. ஹி. கி. சு.
 சுமாக்குர்வெய நட: தே. ஹி. கி. உ. வ. சுநிளாரடு:
 பெயரட: தே. ஹி. கி. வா. தா. சீக்குர்வெய: தே. ஹி. கி.
 உ. வ. சுதூதாக்குர்வெய நட: தே. ஹி. கி. உ. வ. நெக்குர்வெய
 நட: தே. ஹி. கி. கீ. யூதிக்குர்வெய நட: தே. ஹி. கி.
 கீ. வ. நீர்க்குர்வெய நட: தே. ஹி. கி. வா. அநீகாக
 குர்வெய நட: தே. ஹி. கி. வா. தா. சீக்குர்வெய நட:
 தே. ஹி. கி. வா. ஜெகாலீக்குர்வெய நட: தே. ஹி. கி.
 வா. ஸுந்தக்குர்வெய நட: தே. ஹி. கி. உ. தூதக்குர்வெய நட:
 தே. ஹி. கி. வா. சுமாக்குர்வெய நட: தே. ஹி. கி. சு. வ. சுந்தா
 தூதக்குர்வெய நட: உதி வெ. வ. து. ஜு.

சுவெஸ்ன வெங்கூது விழுது வெண்டு விண்மீ.
 அவாவாசவை வெங்கூது தே. ஹி. கி. உ. தூதக்குர்வெய
 தீடு அதீட்டு முடிவாடுத:

தூது பொருத்த கீஞ்சாடிமீத உயன் வெங்கூது தீடு
 குக்குர்வெய வெங்கூதுத:

தே. ஹி. கி. சு. வெங்கூதக்குர்வெய நட: தே. ஹி. கி. வா.
 கீ. சுதூதக்குர்வெய நட: தே. ஹி. கி. வா. அநீகாக்குர்வெய நட:
 கீ. சு. வ. சுந்தாக்குர்வெய நட:

விடுதித்துண சுரியோடு வூஸ் ராக்ஷஸாம்.
நாடு, சுட்டா லூடு மகி
ஓ. ஹி. கீ. ஸி. நாடு பகுதி மாபெய நடி. ஓ. ஹி. கீ. வ.
தீக்ஷாக்டு மாபெய நடி. ஓ. ஹி. கீ. வ. நாடு பகுதி மாபெய
நடி. ஓ. ஹி. கீ. வ. நயாக்டு மாபெய நடி. ஓ. ஹி. கீ.
ல. கா. பா. கா. மாபெய நடி. ஓ. ஹி. கீ. க. கோ. பிர்ர
மாபெய நடி. ஓ. ஹி. கீ. ம. து. யா. கா. மெய நடி. ஓ.

புக்கீடு உத்திரவுக்காக இருப்பதை நம் கூறுகிறோம்.

କ୍ରମାଂକ ୧୮ ପରିପାତ ମରଃ ୨୩ ଜାନୁଆରୀ ୨୦୧୯

“ஒன்றா ஜிவசே துப்பவகா யஜிராவோ ஸ-த-பி. வா
நியநியந். உவ்வாக்கரை வங்மொகாகி டதோக்குக்கீபென்
ட்ராக. செஹி. கலி. முரி. வஸ்வாரா காக உங்களாகி
உடிப்பார்த்.”

வேங்காலூர். வி. து. தக்கியு; திருக்கண்ண. தக்கியு; வி. பீடா
கா. தக்கியு; வி. து. சுந்தரன். வி. வி. தக்கியு; பாது,
நிலப்ப. து. வி. கண். வி. தாமிழப்பாது; உதி வி. வி. தக்கியு.

வாருடமுறை குடியிருப்பு, டி.ஐ்.கீ.எஃ.வீதாகமா
பேரவை: டி.ஐ்.கீ.எஃ.வீதாகமாபேரவை: டி.ஐ்.கீ.
எஃ.வீதாகமாபேரவை: டி.ஐ்.கீ.எஃ.வீதாகமா
பேரவை: டி.ஐ்.கீ.எஃ.வீதாகமாபேரவை:

தடிமுக ஜிட்டோவடயை தலைநீர் உண்டுமாறு ரெசீப்
தலைநீர் மாறு பாட்டுக்குமேவு ரீமானாவர் ஸாம்ரத் திட்டப்
பேர் யா காவர் தீட்டில்லை ஸ்ரீராம் கார் வாஸுதேவர்
பாட்டு மாறு சுவாமி "வாஸுதேவ"

ବେଳୁର୍‌କଣ୍ଠ ନିଷ୍ଠୁତିକର୍ତ୍ତାବୟ ହାତିଃ ବେଳୁର୍‌କଣ୍ଠ କୁଳତିଷ୍ଠାକ
ଗ୍ରାମବ୍ୟବରଦିଃ ବେଳୁର୍‌କଣ୍ଠ ଲୁଙ୍ଗ ପିଥାକର୍ତ୍ତାବୟ ହାତିଃ ବେଳୁର୍‌କଣ୍ଠ ୧୦୦ ଶାଖା
କର୍ତ୍ତାବୟ ହାତିଃ ବେଳୁର୍‌କଣ୍ଠ ୨୦୦ ପିଥାକର୍ତ୍ତାବୟ ହାତିଃ
ବେଳୁର୍‌କଣ୍ଠ ୨୩୦ ଫିଲାକାରକର୍ତ୍ତାବୟ ହାତିଃ ବେଳୁର୍‌କଣ୍ଠ ୨୫୦ ପାଥାକର୍ତ୍ତାବୟ
ହାତିଃ ବେଳୁର୍‌କଣ୍ଠ ୨୬୦ ପାଥାକର୍ତ୍ତାବୟ ହାତିଃ ବେଳୁର୍‌କଣ୍ଠ ୨୭୦ ପାଥାକର୍ତ୍ତାବୟ
ହାତିଃ ବେଳୁର୍‌କଣ୍ଠ ୨୮୦ ପାଥାକର୍ତ୍ତାବୟ ହାତିଃ ବେଳୁର୍‌କଣ୍ଠ ୨୯୦ ପାଥାକର୍ତ୍ତାବୟ

ஏற்கும் கடிலைத் தலை, வூவிடலை மாண்பும் நீதி
குறைபாடு செய்து வேண்டும் என்றும் வொட்டா
கூரா அவிதா கூவங்காலை வாவுப்பட

கீர்த்திமண காப்புக்கு

எது - விநாக்களைப் பொறித்து விடுவது மேல் 26
மீப்பூச்சாக தீர்த்து மடில்லது மீல் விடுவது என்று யாதிரை
விடுவதாவது ஒரு அதைப் போன்று வாய்ப்பா
கோ - கே. ஹி. ஸ்ரீ. பாதைப்பத்ராவு கெட்டுஏற்ற : உவய
போக்குப்போ : கே. ஹி. ஸ்ரீ. பொதுமுனிஸ்பிளிகாந்த : கே. ஹி. ஸ்ரீ. கோ
வினாவுந்து : கே. ஹி. ஸ்ரீ. கோ. கெங்குதுபாக்காப்போ :
உள்ளவுடை.

வல்தாாஸி இகாநின் தெய்வீக்கள் முறைத்
பொருட்சுடல் பொருட்சுடல் தெய்வீக்கள் இம்முறையில் உத்தர
வாரா - தெய்வீக்கள் என எழுப்புவதாயும் என்று கூறு
அது வழியாக ஏதாயும் விவரமில்லை அதிலே வர்த்தி வாய்ப்பு
மொலை வொலை வெளியாடுவது

ஸாரமிவழுவாரிவாஸ். நீயாய். தன்மை அது வா.
ஸ்ரீபா. வாடாக்ரா. பிரபா கார்த்தி. ஜஹாதா. இல்லீ. ஹுகய்
“இநாடுவீல்வுமுடுக்கீல் ஸ்ரீ கார்த்தி: விநாய்த்
உத்தின் ஸார கடாய். குத்தாக்காய்மிவாவு. உதி
துபாய்வு”

இந்த விளைவுகளைக் காலையான மலை ஆட்டு
கீர்தா அபிவிருத்தி உச்சத் தொடர்புகள் காலை

அவ் அழக வரிடுதாபாடுகள்: கால்வீசு. ஜி.டி.வாங்கு
பார்டார். குதூ. இழந்தின வடாபா. கா.கா.சி
அழக பாட்டாடுகள்: கா.குதூ. விழுவாய்ச் செ.ம்
போகங்கு:

ରୋପାନ୍ଧକା

രോഗിന്റെ പഠനം മറ്റ് രോഗിന്റെ പഠനം ആയാണെന്നു കണക്കാക്കാനുള്ള വിവരങ്ങൾ ലഭിച്ചതുമാണ്. രോഗിന്റെ പഠനം മറ്റൊരു രോഗിയുടെ പഠനം ആണ്.

ஓ.வீ.க்ளி.வாடாபெருமல்; ஓ.வீ.க்ளி.ஜெஷாபெருமல்;
ஓ.வீ.க்ளி.நாடாபெருமல்; ஓ.வீ.க்ளி.காபெருமல்; ஓ.
வீ.க்ளி.குடவார்டினாருமல்; ஓ.வீ.க்ளி.புறாகாணா
ருமல்; ஓ.வீ.க்ளி.வாடுபுடியபெஞ்சாருமல்; ஓ.வீ.க்ளி.வா
லமுத்துபெஞ்சாருமல்; உதிலூபமுசுவி. தங்களும்.

உதிடுதி வஸ்ரூபுகாடு வஸ்துமினையிறி காம்
பா. பத்ராகாரம் சுவில்தோவயலா. மக்கிவாஸி
நட வாஸி கா. விலாஸி. சுவஸ்தா: தீவா வழக்கு ம-வா
பாக்காடி வீஸ்வா. மீனா-கண்ணல். மாக்கி வாக்குதி. மக
க்காலாவாஸாத. நிபாஸி தீவா. வாஸ-கா. கு. நாக.

ବିଷୟ ଶବ୍ଦ ଗ୍ରହଣ କାଳ:

ତେବେ ତେବେ ତେବେ ତେବେ ତେବେ ତେବେ ତେବେ ତେବେ ତେବେ

வழகப்பட- தேவுந் வூத் சுவியாமம் மாலைப்பாடு: ம-லை
தேவுந் வூத் வாடிக்கையணாவெப்பாடு: ஜாலை: தே
வுந் வூத் வாடிக்கையாஜாதாவெப்பாடு:

தீ-ணால்-மிலுஙாவஸ்.

தேவுந் வூத் வாம எமாட்டுந் ஒன்றாவெப்பாடு:
தேவுந் வூத் தூ-நா-ஸ் ஸார்சீ-ஒன்றாவெப்பாடு: தேவுந்
வூத் சுவியாமம் மாலையெப்பாடு: தேவுந் வூத்
வாடிக்கையா-விதா ஒன்றாவெப்பாடு: தேவுந் வூத்
வாடிக்கையாஜாதா-விதா ஒன்றாவெப்பாடு:

சுந்து-மக்குடுமாவஸ்.

தேவுந் சுரங்காடப் பூதெதுபாடு: வாவ்ட்டோவூபி: தே
வுந் வா-உஷ்டாடப் பூப்பைவெலூபாபாடு: சுந்துப்பாலூபி
தேவுந் கிலோத்துங்கைப் பூங்கைதூபாடு: இங்கினாலூபி
தேவுந் வாக்கந்துநயப் புஞ்சாவெலபாடு: பிரங்கிதாலூபி
தேவுந் வாகாந்துநயப் புஞ்சாவெலபாடு: வாஞ்சிலூபி தே
வுந் குந்திப்பாயு-பெதுபாடு: வாயட-ஒலைப்பு தேவுந் பூது
னாப் குந்துபாடு: உதாநாலூபி. தேவுந் கிலீவாங்காட்
பீலியாலையெபாடு: வா-ஊர்த்துப்பு. தேவுந் மதுமக-பீலை
பாடு: சுந்துவூ. தேவுந் கவுராக்குவாப்பகாலைங்காடு
பாரினா. தேவுந் வூத் மிளாடபோலைங்காடு நாடு: வாடிக்கை
தீ, தேவுந் துணைஶாய்த் தாறுவெலைபாடு: இங்கினாலைத்
தேவுந் வூங்களாடப் நாலைவெலைபாடு: மாலிராலிப் தேவுந்
வாநாப் பேர்வெலைபாடு: வாடிக்கை-தேவுந் உடையெப்ப
தீக்கைபாடு: உக்கிணக்கை தேவுந் அண்டாய்வெலைபாடு
பாடு: வூதுப்பகுப்பாலைபாடு-தேவுந் உடையஶ்வெலைபாடு

ಉತ್ತರ ಮಹಾರಾಜ್ಯಾದ್ಯಾಸ್ತಿತ್ವದಲ್ಲಿ ಅಂತಃಕರ್ಮ ಕಾರ್ಯ.

காரண தீவிரமான நோய்களை விடுதலை படித்து விட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மூலமாக அவர்கள் தான் விடுதலை படித்து விட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மூலமாக அவர்கள் தான் விடுதலை படித்து விட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

“ஓ.வீ. வென். கீ. வெள்ளா. வெள்ளா. கீ. வென். வெங்கிலா
கேயிரெட்டு ரங்: உதி ஒம்மேசே, நீ குவாலூ”

பூண்டுதில்லா குடில்

சமூஹார் பூண்டுவிள்ளி வெய்க்குவை பூஷை,
விண்டு ஒன்றே வீலூடாகியை : சீம்யக்ஜாவூடாபவ்ன
நூட்டாவீரி : வகுடு குறகு வூழி விதி வெவூாகாக
நீர் பூண்டதீ : வாடுவத்தா ஸுங்கீஜ் ஹீட்டு
கூா க்ருக : ஸ்ரீவாமாபாடுகூர் பூண்டுதிலாமீய
ஐபு விரியொழு : சேவா சுமாந்தாலுா மடு : சே
ஹீ : தஜ்சீலா மடு : சேவா சேவாலீலா மடு : சே
வீஹு சுமாடீகாலா மடு : சேவா : காக்ருதாடு
நாலா மடு : சேவா : வூத்தியாய்நடு : சேவா : வீரா
வீஸ ஸூவா : சேவா : வீவாமிடவாந்து : சே
வீஹு : கவாடவை : சேவா : மிரதுதுயாய
வாந்து : சேவா : சுவூராவாந்து லோந்வாலூ
நா : உதி அக்கவாரீ : "அமாரா"

ஏதாக வெட்டியில் போன்று காண வேண்டும். சொல்லி வீசவேண்டும். மாற்றி வீசவேண்டும். வீரபாரதி என்று அழைக்கப்படும் நான் தீர்மானம் சொல்லி வீசவேண்டும்.

நயம் டிலிதா ரீந்வகைங்கா ராவுங்கால்பா. இரண்டு
வாடுபாக்கவன்றா. லவதா மூர்வாகர் பூப்பன்ஷ்டி: பாபா
ஏ:

ஓ. ஸ்ரீ. ஸ்ரீ. சு. ஸ்ரீ. ரெது. கீழ்க்கு. யாடுவாஷங்க
வேஹா. லூ. லூவியோவு. சுவா: வாடுபாடில்லையூ
யா: பூப்பன் உலை பூப்பா: ஜீவ உலைச்சுதா: வெல்
தீயானி வாஜ் உருங்கஷி. ரெது. ஜீலூப்புப்பாந்து
நீ. வாத் வாது வானி பாய்வெப்பஸ் டோ. ஸ்ரீ. ராபரிகா
டெபியாவி டீஜ் தத் மாவுலு. கார் அதொத்து: உ
பெறுவாமதாமது. சுவீரி அது லூ-வத்தீஞ்சிஸ்து.
நூவாவா. ஓ. சு. ஸ்ரீ. ரெது. பாடுவாஷ்வஸ்வீநா.
வேஹாவு. லூ. ஸ்ரீ:

முபூர்திகா.

1. ய. நீக் யாதா மயமங்கை சுட்டித இந்தியாமது	
2. ரா. ராத்ரீஸ்கா மயமங்கை வெவாஷித	முனு
3. டி. கா. ஸ்ரீபாதா	ஜீவாஸு
4. வா. டெபியோ	பு. டெக
5. கா. சுவா	சு. சுகநா
6. ஸ. டீக்ரி	மு. யீந்
7. கா. ஜீ. கு	பு. டெக
8. லூ. பூப்பா	பு. தவாரி
9. டீ. சு. ஜீவி	பு. தவாரி

புதினாவத்திகானி லூ. மாகிரை. இதுது
பது ஹி. தாத்துரை வாஷ்வாஸ்:

சுவாந்தீத பாநாக்கா யா. சுகநா. பார: பூப்ப

நிலுமா யெலுவி எனாம். ஜாரா : படியாட வசதியுடைய
காலநாடுதோடு சூலாறு வைக்க வேண்டும். பொட்டாபா
பேரூடியெடுத்து முன்னால் பிரதிஷ்டாவுடையால்.
வூ. வெளா வூ. வெளங்கு விடுவிலை வெளாவூ. வூ. வெளங்கு
யீலீ தினா வூ. வை உடிவாட்டபாசு.

குவாவுறநாய். வெளிக்கு மாப்பு-நூராக்கித். குதாய்
வூ. பாட்டீருதா. ஒமுட்டு. வே. ஹீ. வெளா. கீ. வெளா. வெளா
கீ. வெளா. பொட்டாபாபேரூடியெடுத்து முன்னாடுதா. வூ. வெளங்கு
நாட்டாத. நீதா. பொட்டாபாபேரூடியீர் அதுடியெல்லாகு
வாவு. குவாவுறநாடி. கூடா. பிரத்து. பாக்காவுட
நாய்கு. கூடா.

எனாடிவீ வெல்லுடுக்கீ வைவ் கா. வ நீவாவிரீ
கநா. கூடா. வெல்லுடுவெல்லீ அக்கு. கீ. கநா. வா. உதிபு
ஏஞ்சு. வெல்லீ மாயத்தீ. கநாவா. ஜவித்தா.

அகு. புதுக்கீயசு

அதுடியெல்லா வீதா. வைவுக்கு. காவிட்டா. தினா
வெளாவுங்காகி துவிட்டா வே. ஹீ. வெளா. முடு. வே. ஹீ.
முடு. வே. ஹீ. வெளா. முடு:

துவிகாணாத வெவின்காமங்கா. கந்தாஷ்டி வீடுக்காடி.
வைவுக்கா. வே. ஹீ. முக்கீ. வீடுக்காவெல்லாமுடு:
வே. ஹீ. பாணா. காவீடுக்காநுதா. வே. ஹீ. கூடுக்கா. வீடு
கீடுவெல்லாமுடு. வே. ஹீ. வைவுக்கு. வீடுவெல்லாமுடு: வே.
ஹீ. காவீடுக்கா. வீடுவெல்லாமுடு. வே. ஹீ. காவீடுக்கா.
ஹீ. வீ. வீடுவெல்லாமுடு. வே. ஹீ. காவீடுக்கா. வீடுவெல்லாமுடு:

ඩීංඩුඩුවාරද: " ඉංහ් නිලාන් රෝගයෙන්තුරද: " ඉංහ්
 කායිත් ඩීංඩුඩුතුරද: " ඉංහ් ත්‍රිඛාපයේ රෝගයෙන්තුරද:
 ඉංහ් සූපාරුද්ධාරා රීංඩුඩුතුරද: " ඉංහ් පාහාස
 කාඩුරා ඩීංඩුඩුවාරද: " ඉංහ් ද්‍රාගක්කීංඩුඩුවා
 රද: " ඉංහ් මාතුරා ඩීංඩුඩුවාරද: " ඉංහ් මාතාද
 ඩීංඩුඩුතුරද: " ඉංහ් පොම්බා රීංඩුඩුතුරද: " ඉං
 හ් ම්‍රුද්‍යාභාෂ්‍ය් ඩීංඩුඩුවාරද: " ඉංහ් කඩුපාඩ් උ
 ඩීංඩුඩුවාරද: " ඉංහ් මාවයුරා රීංඩුඩුවාරද: " ඉං
 ණපාමුලාර් රීංඩුඩුවාරද: " ඉංහ් මායිත් රීං
 ඩීංඩුඩුවාරද: " ඉංහ් අණුකාඩ් ඩීංඩුඩුවාරද: " ඉංහ්
 පාතුශ්‍රාභාස්‍ය් රීංඩුඩුවාරද: " ඉංහ් ඩැඩ්ල් උ
 ඩීංඩුඩුවාරද: " ඉංහ් ප්‍රහාතා ඩීංඩුඩුවාරද: " ඉං
 හ් ආතිඩ් ඩීංඩුඩුවාරද: " ඉංහ් දැන්ත් රීංඩුඩුවා
 රද: " ඉංහ් එමත් ඩීංඩුඩුවාරද: " ඉංහ් නාතා
 පියුරා ඩීංඩුඩුවාරද: " ඉංහ් ඇතුෂ්‍රීංඩුඩුවා
 රද: " ඉංහ් ගාස්ථාප්‍රීංඩුඩුවාරද: " ඉංහ් ත්‍රේණී
 ට ඩීංඩුඩුවාරද: " ඉංහ් එස්ත්‍රෑන්ජ්‍යර් ඩීංඩුඩුවා
 රද: " ඉංහ් මා: කාර්ඩ් ඩීංඩුඩුවාරද: " ඉංහ් ග
 බ්‍රාන් ඩීංඩුඩුවාරද: " ඉංහ් එපම්ඩායා රීං
 ඩීංඩුඩුවාරද: " ඉංහ් ඩැඹාව් ඩීංඩුඩුවාරද: " .
 ඉංහ් උංමඩාඩ් ඩීංඩුඩුවාරද: " ඉංහ් ප්‍රාන්
 එ රීංඩුඩුවාරද: " ඉංහ් බුෂායා ම්‍රුද්‍යා ඩීංඩුඩු
 රද: " ඉංහ් මුඟ් මුඟ් රීංඩුඩුවාරද: " ඉංහ් ඩිලුග
 ඩීංඩුඩුවාරද: " ඉංහ් එහාමද්‍යකාඩ් ඩීංඩුඩුවා
 රද: " ඉංහ් ත්‍රේඩ් ඩීංඩුඩුවාරද: "

வீரேஷமிலா ரா: செல்வி பாதை நீரேஷமிலா ரா:
 செல்வி விமானாக்கள் நீரேஷமிலா ரா: செல்வி விமானா
 மாவீரேஷமிலா ரா: "செல்வி விமானாவை நீரேஷமிலா
 ரா: செல்வி விமானாவீரேஷமிலா ரா: செல்வி விமானா
 நீரேஷமிலா ரா: "செல்வி விமானாவீரேஷமிலா ரா: செ
 வி கட்டுப்பார்வீரேஷமிலா ரா: "செல்வி விமானாவீரே
 ஷமிலா ரா: செல்வி திசூத்திகா வீரேஷமிலா ரா: செல்வி
 திசூத்திகா வீரேஷமிலா ரா: செல்வி அவாணி தொ
 பாவீரேஷமிலா ரா: செல்வி காட்சிவீரேஷமிலா ரா:
 செல்வி யூந் வீரேஷமிலா ரா: "செல்வி வூது பாவீரே
 ஷமிலா ரா: "செல்வி பாட்டார்வீரேஷமிலா ரா:
 சாஞ்சாஞ்சா வீரேஷமிலா ரா: உதீவூர் கிழவு"

தா: வட்டுதொண் வூர் கிழவு.

தொண் பூதி பால்வாசி துவினை. செல்வை. ரா: "செ
 வி கலீ. ரா: செல்வை. ரா: "செல்வை. ரா: செல்வை. செ
 வை. ரா: "வட்டுதொண்ணாலும் வாஸ்தவ வழியில் செல்வை.
 வூர் கிழவு."

செல்வி பொய்க்காலை ரா:

செல்வி வூவு ஹாத்திரை ரா:

செல்வி பிடுகாக்குமினை ரா:

செல்வி கிழவூது ரா:

செல்வி கிழவூது பாட்டு ரா:

செல்வி கிழவூது வாட்டு ரா:

செல்வி கிழவூது வை ரா:

செல்வி கிழவூது வை ரா:

ඔ. රුද්ධ. උතුවැනිගිණුම:

ବ୍ୟାକ୍ ପରିଚାଳନା ମଧ୍ୟ ହାତରେ

കുംഗ്രേസ് ബഹുപാർശ്വ പാർലമെന്റ് ഫൌം:

ବ୍ୟାକ୍ ପାଇଁ ଲଙ୍ଘନ କରିବାକୁ ଅଭିଭାବିତ କରିବାକୁ ପାଇଁ

ദേശ്യം വാഗ്ദാത, മഹാത്മാവിന്നെന്ന മറ:

ഡോക്ടർ അട്ടമാരുക്കാറിലെന്നാരം;

କୁଣ୍ଡଳ ପାଇଦାନ୍ତରେ

കു.ഡായ്. മാർക്കഹാമ്പിറ്റൻ, മഹ:

ଓ-ହ୍ୟୁସନ୍ କୁଣ୍ଡଳାପାତ୍ର ଗଲ୍ପିତାବିଷେଖଣ

ଓঁ ন্যুঁ ক-ল্লু পাম্ব রাগবীদেশ মধ্য:

ଓ.ରୁହିଁ, କାତଃମୀଲେନ୍ଦ୍ର ରାଜ୍

ବ୍ରାହ୍ମିକ ପଦମାର୍ଗ ନାଶିଦିଲୁଙ୍କ ମଧ୍ୟ

ଓ.ব্রঃ অস্তিত্বাত প্রযোগের পথ:

ବେଳ୍ପୁଁ ଅଣାଇଲୁ ତା ଫିଲୁ କାହିଁରେଖା ମଧ୍ୟ :

ବୁଦ୍ଧିରେ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ

ඒ.ඩී.සේරුග්‍රැම්පාල්පාලුවයා

ഉമ്പിക്കുന്നതാണ് മലബാറിലെ ഒരു പ്രധാന വിജയം.

ବେଳୁଁ ଲାବାରିଯୁକ୍ତ ମହିନେ

ബോർഡ് ക്ലാസ്സുമെച്ചു മറ്റ്

ଉତ୍ତିଲେଖଙ୍କ ପାଠୀଙ୍କ ମେନ୍‌ଟରର ଦ୍ୱାରା ଉତ୍ତିଲେଖଙ୍କ ପାଠୀଙ୍କ ମେନ୍‌ଟରର ଦ୍ୱାରା

தே. பொருள்வழி-வா: கட்டி விதான் மாண்புமொ	கூடுமை பீர்மையெப்பாடு: உதவுகூடுபாக).
உதி வங்காஜி:	
தெலிவுரி: சுட்டிழெண்டு வால்பாடு: குடினை அடிப்படை நால் வங்காஜி.	
தே. வீர். மாதவன்னாலுமாலபாடுப் புதோாகலெய மகி:	
தே. வீர். மாதவன்னாலுமாலபாடுப் புதோாகலெய மகி:	
தே. வீரன். யூரை	,
தே. வீர். கீ. எரி	,
தே. வெளா. குண்டு	,
தே. வெளா. குண்டு	,
தே. கீ. எதி	,
தே. வீரன். யீவி	,
தே. வீர். வழிகுள்ளா	,
தே. வீரன். ராக	,
தே. கீ. கோதீக	,
தே. வெளா. ஹட்டிக	,
தே. வெளா. கீ. கோதீக	,
தே. கீ. மேஷாட்டியக	,
தே. வீரன். டாரர	,
தே. வீர். வெளா. கீ. வெளா. வங்வங்நூலாலபாடுப் புதை கு: தாாகலெய மகி: உதி வங்காஜி.	

ଭୁବନେଶ୍ୱରପାତ୍ରମହାଦେବ:

രു. മു. കെ. കെ. കെ. വാമപിഠാപ്പൻ

ஓ. ஹி: அடக்காபெய் ரஃ:

ஓ. ஹி: அடுவடிந்தாபெய் ரஃ:

ஓ. ஹி: அணிகாபெய் ரஃ:

ஓ. ஹி: அணிபெய் ரஃ:

ஓ. ஹி: வைரபெண் ரஃ:

ஓ. ஹி: காலாதாறுபெண் ரஃ:

ஓ. ஹி: கிவடுதுபெண் ரஃ:

ஓ. ஹி: கியாநியபெய் ரஃ:

ஓ. ஹி: கிவாநாமாபெய் ரஃ:

ஓ. ஹி: காளிக்காஶிபெண் ரஃ:

ஓ. ஹி: விழிகாஞ்சிபெண் ரஃ:

ஓ. ஹி: விழ்நாஞ்சிபெண் ரஃ:

ஓ. ஹி: காக்கிலாஞ்சிபெண் ரஃ:

ஓ. ஹி: வஷ்டாஸுகாஞ்சிபெண் ரஃ:

உதி வஸ் டா அஜி

காந்தி கிளை வாபெயு

ஓ. ஹி: வலுாக்காபெய் ரஃ:

ஓ. ஹி: வராக்காபெய் ரஃ:

ஓ. ஹி: வாக்காபெய் ரஃ:

ஓ. ஹி: வந்துகாக்காபெய் ரஃ:

ஓ. ஹி: வந்துகாபெய் ரஃ:

ஓ. ஹி: காலைகார்க்காபெய் ரஃ:

ஓ. ஹி: கிவிகாலைகார்க்காபெய் ரஃ:

ஓ. ஹி: விவிலைகாவாவாக்காபெய் ரஃ:

உதி வஸ் டா அஜி செந்துவடிவாக்கி கூடு

உறுப்பாகத்யாதாகிடை.

வானி தாா உக்கிண பாரின் - சேல்ரி ம் மணப
தியநடி : உத்தாபாரின் - சேல்ரி ம் மாவுபாபையெடு
உக்கிண பாரின் - சேல்ரி ம் வாஸா க் மபொபையெடு
சேல்ரி ம் கூட்டு, ஜ்ஞாபையெடு

உக்கிண தாாவீல் புதுவ்ளாமெ சேல்ரி வி. விதீ
தெருநடி : பெழீடை - சேல்ரி ஹபைக்கபையெடு

பாஷீட்டாரா உக்கிணை - சேல்ரி லு. லுாரிடாகிட
பெவாநடி : உத்தா - சேல்ரி காம்பாபையெடு

உத்தாதா புதுவெ - சேல்ரி க. காபைலைநடி : ப
நீடை - சேல்ரி வ. வாராபெவூங்கையெடு

ஶாந்தி உறுப்பா - புதுவ்ளாக்கை ஜீக்கா - சேல்ரி
த. க. காபையாரிமைனாநடி : சேல்ரி கி. கபாமுயாரி
மெனாநடி : சேல்ரி ம. மாகா. வாக்காக்கையெடு
சேல்ரி ர. ராத்தபாமலியாபையெடு : சேல்ரி க. கா
பொாபெத்துநடி : சேல்ரி ஹ. ஹ. உறுப்பாவாவையெ
பெல்வாநடி : சேல்ரி க. காமுமெலைநடி : சேல்ரி காயா
பெயெடு : சேல்ரி ல. லாக்கிமெலைநடி : உற்பாந்து

தீத்திப்புக்கா

புதுவாகி தீத்தினா - சேல்ரி வ. வாபைவூங்கை
நடி : சேல்ரி லூத்தினாநடி : சேல்ரி களாபைமீவா
நடி : சேல்ரி க. காபையாரிமைனாநடி : சேல்ரி வெ
ங்கிமெலைநடி : சேல்ரி வாராபெவூங்கை : சேல்ரி ர.
காபைனாநடி : சேல்ரி வி. வாக்காக்கையெடு
உநிலாங்குப்பு : மெக்கிவெது மாபாப்ப. உதிகா.

(ବ୍ୟାପିକ ମଧ୍ୟରେ ଉପରେରେ ଉପରେରେ)

குமிழ்ப்பா... தே. ஹி். வோ. கீ். வஸ்ளா. டூமாட்டாவிலு
ஷர் வஸ்லத பெற விஶாசாம்யா. வஸ்லது வூபாமா
வஸ்ல சுதலநா. குக்கந்தை குக்கந்தை-நாவுதி வ
ரை வகை டூமாத்ரா. குக்கந்தை குக்கந்தை குவிவை
ய குவிவையை வஸ்ளா. வோ. வஸாத்ரா. உத்தில் புத்தில்
புத்தில் - தே. வஸ்ளா. கீ். வோ. வஸ்ல வரை சுர கு
நாத்ரா. வஸ்லத பெற விஶாசாத்ரீயா; வஸ்லது
நா. வஸ்லது. வஸ்லது. கீ். வோ. வஸ்லது. வஸ்லது
வஸாத்ரா. உத்தில் புத்தில்

“ புகூரிடை-கேவலாங்கி. வென். வைச் சூதின-வை
பிரஸர் சு. 2. டி. 2 தூப்படிய 2 தூப்படிய வெள்ளி 2.
வை துகாாாகி 2 தூப்படிய 2 தூப்படிய வெல்லை நாத
பீடுத் சுந்தி, காவுார்மா. 2 தூப்படிய 2 தூப்படிய
மா டிம் வகுவியா ஜா துகாார்மா. 2 தூப்படிய
2 தூப்படிய தூவைய தூவைப் பெண். வடக் கூபாவுமா.
உதி வை. பா. வா. கிள்.”

வாடவூர். ரெ.வோ.கி.வெள்.கி.வோ.விவா
பேரார்ட். மீ.சுமத் தெபலிர்ந். லு.லு.வந்தா.
மெத்ய மெத்ய வல்ஜதுமா. விசேஷம் விசேஷ
ப வெல்லு பேரு விரைவாரா. நாடை நாடை வி
சேஷம் ஸாருா. உதி லு.பு.ஒசி.

பூங்குதி தேவீ வெள் சீலை வெள்ளா ரா ரா ரா ரா
 சூதியது சூதியாகிறோ வம்பாகா டார்யெடாய
 ஸுர் ஸ. ஸ. வெவ் கூஷ் ஸ்ரூத வியாசாகா வெவ்
 வலாயீநா டார்யெடாய ரா ரா வள் லக்ஷ்ய த
 சுந்தர நாயை நாயை வெள் சீலை சூதியது
 ஸுர் ஸ. ஸ. டார்யெடாய வட்டுவட் வூராவா உதி
 வெவ் வாஜி.

வெவ் வா வெநுவெடு மதுவாப்பு ரத்தி ரெஞ்ச
 கெல் வெவ் முடுகெல் வெவ் கதி வூரா வினீ சுமா
 ஜா கெலு கெல்வீ வாசிவாங்கு.

புயாவாணை - தலை ஒல்ப்பி கெஞ்சாகி ரா மா
 நா ஒல்ப்பிடாகாய் தேவீ வெறு; உடாகிலெப்படி: ரா ஶாம
 கெலை வத்தியாகி பார்த்திடாகாய் - தேவீ.
 நாவுமெய்ப்படி: வூத் புதியாகி சுவியாகத்திடாகாய
 தேவீ ரா மா வெப்பை நடி: மாவுமுடின்று வாடிக்கு
 கதி டாகாய் தேவீ சுவி வெப்பை நடி: வாக்கும்
 கி வெக்காஜாத கதி டாகாய் - தேவீ. மணா வரிதா
 வெப்பை: வூத் புதியாகி வூத் கதி டாகாய் தே
 வீ. வாடிக்கெலு நடி: வீரா கெல்யாகி கீர்த்தாக
 ப தேவீ. நீரு வெலு நடி: வீரா சுவூது தேவீ.
 அவருடு நடி: வெவ்வா மாகி கவசங்கதி டாகாய் - தேவீ.
 வட்டுநிவெலு நடி: மெதுதிவா மெதுமத்திடாகாய் தே
 வீ. வாக்கா வெமு நடி: சுவங்கதி டாகாய் - தேவீ.
 ஸ. மிகா வெப்பை நடி: வாஞ்சி கதி கிளங்கு. மா மா
 வீரா வாக்காமிழ விறுவெலு. பூஷாநா. யேஷு கிரு.

குமாரி. நல்லாட எ-ஐ. உவோ பிரை

“ဒါတိပါဘာလီကာ-ဂုဏ်ပေးနှင့်ရောမာအဲ။” ဂုဏ်ပေးနှင့် ပျော်သွေ့သွေ့သွေ့
ပေးပေးမား။ “အော်မြို့ပြား” ဂုဏ်ပေးနှင့် ပေးပေးမား။ ဥက္ကာလီ
ပျော်သွေ့သွေ့သွေ့ ပေးပေးမား။ ပျော်သွေ့သွေ့သွေ့ ပေးပေးမား။ ပျော်သွေ့
ပျော်သွေ့သွေ့သွေ့ ပေးပေးမား။ ပျော်သွေ့သွေ့သွေ့ ပေးပေးမား။ ပျော်သွေ့
ပျော်သွေ့သွေ့သွေ့ ပေးပေးမား။ ပျော်သွေ့သွေ့သွေ့ ပေးပေးမား။ ပျော်သွေ့
ပျော်သွေ့သွေ့သွေ့ ပေးပေးမား။ ပျော်သွေ့သွေ့သွေ့ ပေးပေးမား။ ပျော်သွေ့

அதாப்பாவானை தேவீர் யல்லையெல்லாம் ரதஃ தேவீர் விழா
விழாதெல்லையெல்லாம் ரதஃ தேவீர் காடு கடவுண்டு ரதஃ தேவீர் விழா
காடு கடவுண்டு ரதஃ தேவீர் மூர்சீலாதெல்லையெல்லாம் ரதஃ தேவீர் விழா
விழாதெல்லையெல்லாம் ரதஃ தேவீர் ஜீவாதையெல்லாம் ரதஃ தேவீர் விழா
விழாதையெல்லாம் ரதஃ தேவீர் ஸாவிடெதை ரதஃ உதிஸு
உதிஸு.

ନୀତି ପରମାଣୁ କ୍ଷେତ୍ର

கடம சுங்கவுட்ஜி

- கே.வி. வைகிள்ளுரம்: பாளை வாஜிபாடி
 கே.வி. ஜஹான், நட.: ஜி.பெ வாஜிபாடி
 கே.வி. டுலாலூரம்: ஜார்ம் வாஜிபாடி
 கே.வி. ராத்ராண்மாரம்: உனார் வாஜிபாடி
 கே.வி. காவிலூரம்: கடி. வாஜிபாடி
 கே.வி. நாமீத்துக்கல்லூரையே ரானி. வாஜிபாடி
 கே.வி. வெங்களையே நட.: வெந்தை வாஜிபாடி
 கே.வி. தீப்பெற்றூரம்: தீஜாடப் வாஜிபாடி
 கே.வி. காவுச்சுவாமியேரம்: கணூ. வாஜிபாடி
 கே.வி. டோபாமீயேரம்: டாக்டினாடு. வாஜிபாடி
 கே.வி. முஷதாமீயேரம்: முஷாட். வாஜிபாடி
 கே.வி. கிவாமீயேரம்: கிரா. வாஜிபாடி
 கே.வி. வெளியுக்கஞ்சியூரம்: உணா. வாஜிபாடி
 கே.வி. கட்டுமீயேரம்: மூடப். வாஜிபாடி
 கே.வி. ஏ.வெந்தாமீயேரம்: வெந்தை. வாஜிபாடி
 கே.வி. புதுதூர்மீராமீயேரம்: புதும். வாஜிபாடி
 கே.வி. வெளியூர்மீயேரம்: வெள்ளம். வாஜிபாடி

உறி வூர்மீக்கி

கடம விழைக்குத் தொடர்ண: குறைஷு.

- கே.வி. வெந்துப்பாமீயேரம்: ஜாதிப்-ஈ. வெந்துப்பாடி
 கே.வி. கணிகாமீயேரம்: அந்தப்-ஈ. வெந்துப்பாடி
 கே.வி. புதியப்பாமீயேரம்: கட்டுப்-ஈ. வெந்துப்பாடி
 கே.வி. புதியகூமீயேரம்: உத்துப்-ஈ. வெந்துப்பாடி
 கே.வி. ஸ்ரீகிருபையேரம்: கெதுக்-ப்-ஈ. வெந்துப்பாடி

ஓ. வீர். ஹால்பியாடைப் பதி:	வார்த்தைத் துறையால்
ஓ. வீர். கூடுமென்றும்:	பாங்கமாற்றப்
ஓ. வீர். மூக்காதுமதி:	ஜாத்திரப்
ஓ. வீர். சு. வித்தாடைப் பதி:	குடியாகவப்
ஓ. வீர். டில்மாடிஜிலேஷன்:	தீநாராய்
ஓ. வீர். விழயாடைப் பதி:	ஸ்ரீபாந்தி
ஓ. வீர். விவாடைப் பதி:	பிழைப்பு
ஓ. வீர். மின்சைரமின்றுமதி:	குவ்வாசி
ஓ. வீர். காடுவெஞ்சி:	காவீரபாந்தி
ஓ. வீர். மடுகுடிநூலுமதி:	மதுகாவத்திரபாந்தி
ஓ. வீர். கடாபவந்வாவின்று:	கடாபவபாந்தி
ஓ. வீர். வசதாமல்புக்காடைப் பதி:	காந்திப்பு
ஓ. வீர். வெவண்டிவெஷன்:	விண்ணக்காதி
ஓ. வீர். இபாகாவிடைப் பதி:	காதி

உதி விடையை படு வாடுவேண்டும்: காலாச்சு),
பாலபா... இராமம் மாத்துடும் பாலபா ஸ்ரீமத் பிரதீ
கந்தாரமா... ஏதுபோதும் கூவு இனவாரா... பாலிடாபெ... பு
தி மஹாதா... யாவு... ஓவங்களைத் தெவிடுமாக்குமிடம்
வாட்டிது... ஸ்ரீகாரா-ஈ கையாகிறை அதோமா... வாட்டாபெ
மெ... ஸ்ரீ-ஸ்ரீ-பாடுபாடுபாடுகூடுமா... பாலிடாபெ... பு

ஓ. வெள்ள-வ ஸ்ரீவாஸ் கிழவுவைகி; முஸ்ருக-வ
து. திடித்ர பாஷ்டுதாடி. கூவாட்டு. உல்லாஸபா
தி. வஸ்மயன். கிழவாஸ். வூவேஶாட்டு. கஷூ. சட்டுக்காப
ஸ்ராண்டவீ. ஸ்ராவைதி கஷா. கூவீ. முஸ்ருபவை
ஞா

ஓ.வீ. சுபாநாட வீராவுா. ஓ.வீ. உடம்பாட
வீராவுா. ஓ.வீ. வெந்தாநாட வீராவுா. ஓ.வீ. வெந்தா
னை வீராவுா. ஓ.வீ. வெந்தானாடீகாந்தா வட்டித்தீபாய்
வட்டித் தீபாலூரை. ஓ.வீ. ஸ்ரீ. வா. வா. வா. வா. வா. வா.
ஏ. எல்லாபதி. ஓ.வீ. ஸ்ரீ. வா. வா. வா. வா. வா. வா. வா.

ମୁଁ ମାତ୍ର @ପ୍ରକଟିକାରୀ

ବ୍ୟାଙ୍ଗ ପରିବାରକୁ ଦିଲ୍ଲି ମାତ୍ର

ବ୍ୟାକ୍ ମାତ୍ର ହେଉଥିଲାକୁ କାହାରେ

ବ୍ୟାକ୍ ମହିନେ ଉତ୍ସାହରୁଦ୍‌ଧରିପାଇଲା:

ବ୍ରାହ୍ମିଂ ଶିଵବାଟପାଦମଣ୍ଡଳରୁକୁଠିଯାଇଲା:

ஓ·ஹ் வீவடாரமல்லு·பிளேவுரம்:

ஓ·ஹ் துச்சாபைய ரஃ:

ஓ·ஹ் திருத்தாபையரஃ:

ஓ·ஹ் தும்ளாபைய ரஃ:

ஓ·ஹ் துட்டத்தி ஸ்ராவு டெண்ட ரஃ:

ஓ·ஹ் திஜகூ பாவ ஸு·லூபெத்துரஃ:

ஓ·ஹ் தீங்புத காட்டா·பிளேவுரம்:

ஓ·ஹ் ஸாடுக்கொடு லு·தாகாபைய ரஃ:

ஓ·ஹ் ந்மாடு கடுலஸ்க தஹாபைய ரஃ:

ஓ·ஹ் வாடுஸ் ஹூக்குத்துரைய ரஃ:

ஓ·ஹ் மோடு டெத்திக நாவிகாபைய ரஃ:

ஓ·ஹ் புள்ள் அத்தாரநாபைய ரஃ:

ஓ·ஹ் ஸூன் தாடு·ஷ கோலிதாபைய ரஃ:

ஓ·ஹ் ஹர்மிதாகா தா·ணாபேன் மேஷமாபையந்த:

ஓ·ஹ் காவிர் வீஜாகுமாபைய ரஃ:

ஓ·ஹ் ஸா·பெபாபேந்துரஃ:

ஓ·ஹ் கூலுகாவுபேந்துரஃ:

ஓ·ஹ் காவுமீவாபைய ரஃ:

ஓ·ஹ் அத்தாப்புக்குத்தாபைய ரஃ:

ஓ·ஹ் காவுப·த்தி காடுபொபைய ரஃ:

ஓ·ஹ் மெஹா·ஶி஥்டா ஹா·முறுவுது, கோலிட்டுரா-

ஓ·ஹ் வடுபுத்ராகாபைய ரஃ:

ஓ·ஹ் ரிட்டாபைய ரஃ:

ஓ·ஹ் வழக்குதாபைய ரஃ:

ஓ·ஹ் டுதாவும்புக்கீபேந்துரஃ:

ஓ·ஹ் இவ்வடிபெ ரஃ:

ஓ·ஹ் ராவு-வ வதிராஜ் டாவெபெ ரஃ:

ஓ·ஹ் தழுகாதூர் காஜிறாயிலெவு ரஃ:

ஓ·ஹ் ஹெலலஷ்வித் வழுவாவெபெ ரஃ:

ஓ·ஹ் டாண்தீக்ரகாராஜ் ஜாரா-ஆப விராஜ்நாவெபெ

ஓ·ஹ் காலதனீா ஜவநாவெபெ ரஃ:

ஓ·ஹ் காலிபுஷ்டி தழுமர்ஸெய ரஃ:

ஓ·ஹ் மதாவு வாதியா-மஸாவெபெ ரஃ:

ஓ·ஹ் தங்காலி டாண்தீக்ருவ-ஏாவெபெ ரஃ:

ஓ·ஹ் வாஸ்வாதி விராநாய வதிஜிதாஹ் ஸுவாரா

ஓ·ஹ் வாநய ஸ்ரீகாச்ச டாமுாவெய ரஃ:

ஓ·ஹ் பா-துகயாரீவெனு ரஃ:

ஓ·ஹ் ஸுங்க-கணி ஜாதாற தா-உ-ஞ் விராஜ்நாவெய

ஓ·ஹ் ஸப்பானி ஹ-உவெய ரஃ:

ஓ·ஹ் ஸப்பாவானி ஸ-உவெய ரஃ:

ஓ·ஹ் போ-கார முவீவெனு ரஃ:

ஓ·ஹ் போ-காவெபெ ரஃ:

ஓ·ஹ் போ-ஹய வ-உதாயிலெவு ரஃ:

ஓ·ஹ் த்.கார முவீவெனு ரஃ:

ஓ·ஹ் த்.காரவெபெ ரஃ:

ஓ·ஹ் த்ருதி ஹபஷீ-உண்டை டெண்டாவெபெ ரஃ:

ஓ·ஹ் ஸவா-கார முவீவெபெ ரஃ:

ஓ·ஹ் ஸவா-காவெபெ ரஃ:

ஓ·ஹ் ஸவா-துபம-நணி ஸ-டாதாவெய ரஃ:

ஸங்கார மதாநி ஸவாதநாநி ஹெவிதாவெய
ரஃ:

ବୁଦ୍ଧି ବେଳାନୀଯିତ ମହାପରିଚାରକ

ବ୍ୟାକ୍ ଦେଖିଲୁଙ୍କ ଅବ୍ୟାକ୍ ହେଲା

ஓ.ந். கும். மத்தீவுபாலி பெருமலை:

ଓ. সুর্য়ে কাটীকাম্পঁ জায়িবেহু মহঃ

ବ୍ୟାକ୍ ଆପଣଙ୍କ ପାଇଁ ଉଲ୍ଲଙ୍ଘନ ହେବିଲେ ଯାଏ :

ବେଳାରୁ ଜାଗରକ୍ତମାଟା ଉଷାଜୀବିତରୁ ରାତଃ

രു.ലീ.പാത്മാഗീരി ഫോറോനിയിൽമെച്ചപ്പെട്ട്:

ବ୍ୟାପାର କାନ୍ଦିଲାଙ୍କ ମଧ୍ୟ ବ୍ୟାପାର କାନ୍ଦିଲାଙ୍କ ମଧ୍ୟ

ରେହାର୍ ଉତ୍ତରାତ୍ମିନେନ୍ଦ୍ରାମଃ

ବେଳ୍ଟି ଦୂରାପରିଯାକମରୁଥୁବାରେ

രോഗിയുമാറ്റുപരസ്യഃ

ବେଳେ କାହିଁଏବଂ କାହିଁଏବଂ କାହିଁଏବଂ

ବେଳୁଙ୍ଗ ପାଇଁ କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

ବେଳେ କାହିଁଏବେଳେ କାହିଁଏ

ବିନ୍ଦୁ କୁମାରାଚାର୍ଯ୍ୟ ରାଜ୍

கீழ்க்கண்ட பாட:

ବୁଦ୍ଧି କୁଳରେ ଜୀବିତ । ୨୫:

ବିଶ୍ୱାସ କରିବାକୁ ପାଇଁ ଏହା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

ବିନ୍ଦୁରେ ପାଇଲା କୁଣ୍ଡଳ ପାଇଲା ମହିଳା ମହିଳା

ବିଜ୍ଞାନ ପରିଦର୍ଶକ ମହିନେରେ ୧୦୩୩ ପତ୍ର

நாஜரயி நாக்காய வூவஸஹாயின் ரிடெவட்
வெறுவதனாய காட்டிலு வாடிக்காடாக காட்காடாய
வஹ் காடிட்டிமா வெறுவதனா இயாதி தாடிப்பா
ய வெறுவதனாய ஸ்ரீலா ஒஹாாக்காட்டித ரத:
நீாக் ஜம் வாடா மட்டு கவ்திரண வாட்டித் தி இா
வாாடி வாடுத கெவி வாவாந்தி வட்டுப்புதி தேவி
ஸ்ரீ வெளி கலி வாளி வாளி கலி வெளி வாட்டிய
வெடிய ரத: ஒஹா நீாக் ஜம் கீவி இந்தயாடி.

உப்பாலைக்குத்தோடியை, டாரிஸாரில் உாவா
ரி சூரியன் தூதாயில், தாயிதானிலிருந்து பூத்தீ
ண் பெறுவதே வாயிலாலும் பாவச்சாணா டா
பாக்ரீவாப வஸ் ஹவா, ஆவுள்ளா தூப்பாடு கீவ
காணாமத வத்து மாலைதூ, சமாப்யா காண் நாவி
து கீவுகாண் கீ. தலைசு காணா ஹாவீ ரக்கீ
காசு கீவூர், ஸ்ரீ வாக்ரா லிதா கீவீலாந்: உதி
வாக்குமிலை வெப்பு, காலாநி விஜூவு.

குமாரப்பீரா ராஜா-வு. பிரதிவெளி குமாரா
து. குபன்னாவெப் ராஜா-வு. நிரீசாவெப் ராடாவா-
து

உவாவெலு மலை-கு. அம்மாவெப மலோவை-து
அழாவெய சுலை-கு. புதூவெதுது சுலோவை-து.
அணிகாவெப மலை-கு. காதுாயைலோ மலோவை-து.
ஏவு. காலங்காடு. விழையக் கு-குதா-கு விழப்பே-கு.
பாகு-காய-கு. விழையக் கு-குவிவபிதா. ரூணா.
வெஷ்டுடு ராகிவெ. கொம் டா-து, வாதுவி வய்ம்.
வெஷ்டுடு மால விஜய. ஹ-கு ட-குவடு புது.
வெஷ்டு வாலாவிதா. கெஷ். சு-விதா. கு குவதா.
கீ. வீ. வென. கீ. வெநா. வா. கீ. வெநா. வா. கீ. வெநா.
பா: வா-விதவடு வா-கு. வெட்ப்பா-கி.
வபா-ஏ-கு.

குவைய்ச் சபாட்டாபாடிடார் இகெவீஸாது, பைமாட்டு,
வாறு பூற்றாக்கி: சுராந்த-ஏத்து: ஸ்ரீபாட்டாபாடிடா
ர் செல்வதோ. சீ. மூன்பீசீ. பீ. காத்தி: மூன்தீமுக் ஸ்ரீபா
டாபாடிடார் பூஸாதி விசயாரியம் ஜிடு விருப்பாம:
தீ. மூன் வழக்கயாடிய நட: ஹி. கிராஸ் ஸாவுரா. சீ.
மூன்தீ கிவாடியை வரவிட்டு. சீ. மூன் கவச்சாயவு: சீ.
மூன் குவையவட்டு னொல்வஸாது. சீ. மூன் கிராஸ்
அப்பாம். ஹி. காசாவந மன்திரா. மட்டுக்கிவா. ஸா:
தீ. கார விழுது. வளவன்னாபா யான்ன். வாஹ
யா. யாதா. திருத்தா. வடித் பா-ஸுக வாகீ. ர-
கயபா. ஸுத்தன்தா. உத் தா. ஸ்தா. சீ. திவா. பா.
வாக. பாக்கா. சீ. ராதி வாட்டா.

୨ୟକ

1. சுயீசுமங்கலம் சுடித்துக்குறியர் சுதியில் வாய்டீ டாய் டாய்யாஸாவீ ஸுடிக்கண்டிந் லீடா டாதும் டிலாம், ஜூந் ஜூநாய்ராவீ ரடிச்சபாட்டை நாடு டேதாத்து" ஷாம் மோநாவாஸரவீ ஹ-வநவாவித்து ஸ-நூர் வெ. ராபீஸு".
2. பாடுநாட்தீ கடாக்கி ஒட வூத்துவீ டத்துபாவ புத்தீ" வாட யிஜூவல்தி கடத்தகடி வீஏதி: புவாத். பாடுநாவாடுநூ- டொய் ஒந்துசுதா-ச வூநானிவைக ஷுத்தி" காநிதா காட்டாவீ கடகவாத்து தான் கீ. ராபீஸு"
3. டாம்ராயர் ஒஹாதி வாதவா நயும் ஒத்துத்து, துநா னி" வாராக்கய-ாவழி" சாவிடு ஹ-வபதி சு-நீதாய், வெஷ் வெநாதாவீ விவிபங்கநவீ, வீதுத்து" ஹவாதி" ஸார் வா-வாநாவீ வகுமா-னாட்டி, ஸாத்தீர் வா. ராபீஸு"
4. வெ.க்கி.வா. வாவ்வெல் வகுமா-னாட்டி வாவு தாயீ புத்தாயீ" ஸி. ஸி. க்கி. வீஜ-ட-வெ. வரிச்வான் நடிஜாதி" ாவீபுல்லாயீ ஸு. ஸி. ஸு. வீஜதி: புணவ பா-தீது வீதூ-நாதாத்துகொடி" கா. க்கி. க்கா. காதாய்" கட்டுகாது" காட்காடி" நாபீஸு"
5. சுவபாரம அங்காநாவீ" தாவா-ாஹயகர்" குத்தாட்டு காவீ" புதுக்கா. டீவாவீ" புவியை குறுஙிய ஹ-நூ வித்தீ- ஸாநவீ" கா-ங்காத்தா கா-ங்காவீ" ஹ-நூ" கா-நூ" விக்கா கா-நூ" சித்தாநாவீ" ஸ-நூத்திலீ" கா-நூ" துந-ாவந கா-நகர்" வாவ்வெல்" நாபீஸு".

ଶ୍ରୀ ଗବୁ । ଉଷପ୍ରତ୍ସନ୍ଧି । ମଦଭେଦ ।

10. ம.ந.ம. வேறாலீ பாரா பாரா யா-வு யோ யோ
யோ கட்டியிபாந் வாவு வாட்ட-வெந் தா-வாத்த
புலாவத்தியாந் வா-ந் க.க.க. காயாகிய கிரண
க-ட்டத் தது-தத் தி-தத் தி ஸ்தில்வந்தா-விட்ட ம-ன
ந்த் து-வெந் ர-வெந்.

11. இதிலிருந்து காலை வரை சப்பறையில் வாசிவாட்டு யே
காம் வரை விரைவாக நாவிழித்தோடு வாய்த்
வாயானாலே கண் கண் கண் நாமல்கண்ட காலையைப் பறை
பறைக்குத் தீவிட்டு பொருப்பாக பொருப்பாக கூட
காக் கண்டுகொள்ளுவதே நடவடிக்கை

உத்திரதானி வரலாக காவறம் வீசிகா என்றன. உத்திரப்பாட்டு வரலாக வீசிக் கூறப்படுகிறது. பாண்டிகாமா வீதாக அநேகமாக உத்திரப்பாட்டு வரலாக வீசுகிறது. மக்கள் வரலாக வீசுகிறது. திரும்புகிறது. உத்திரப்பாட்டு வரலாக வீசுகிறது. உத்திரப்பாட்டு வரலாக வீசுகிறது.

ମୋହାର୍ଯ୍ୟା । ଅନ୍ତିମାର୍ଗୀ । ଲୁପ୍ତକଣ୍ଠାର୍ଥ । ଦେଖାଇଲୁ
ନୀବେଳୁ । ଦେଖିପାଞ୍ଚାର୍ଥ । ଦେଖି । ଅନ୍ତିମାର୍ଗୀଟିବୁ
ନାହିଁ । ମଧ୍ୟରୁକୁ ।

ബുദ്ധി കമ്മറ്റാട്ടരായത്.

தேவும் பூதால்வன் வஸாட்டப் பலுராமியெ ரடிடா
 தேவும் வஸாஹாமு ஜார் ஸுங்மாரா கையெளாமியெ
 தேவும் கீபுலமந்னன வஸ்ரூபு ராஜிதாமியெ
 தேவும் வார்ஜிகாத உண்ணாயிதா ராவுதாமியெ
 தேவும் வூப்புக்காம ராதாஶ அாணாமியெ
 தேவும் காலிகூடி வூப்புக்கி ரீவீதாமியெ
 தேவும் ஸ்ரீகண்ணமெது, காட்டி அறிகாமியெ
 தேவும் வஸாகா ராமாவான் வீஜிதாமியெ
 தேவும் ஹட்டாகங்ன இாகங்னோ தடாகங்னமியெ
 தேவும் ஹட்டித்ராஜி மிராஜ் தத டாடுகாமியெ
 தேவும் சுரம் ஜமதாபாம் ரீகங்னாமியெ
 தேவும் ஹபிலூபிபகு வீராாத் ராஜிதாமியெ
 தேவும் ஶவீர்-வாடா வயது வேவிதாமியெ
 தேவும் முமாகல்லி ர ஸுபழாண் எண்ணிதாமியெ
 தேவும் சட்டுதாசி டவுக்கதி ஸுபாவுதா செப
 தேவும் வாகாது வஸா-பூஷா இாபதாமியெ
 தேவும் வஸங்காசி வஸாராமாப் ராதா-தாமியெ
 தேவும் ஜெவ கீங்கி ஸுஶயாந வீபுலவாமியெ
 தேவும் குறிமாந்வ கீஶ்வாலு பக்ஜிதாமியெ
 தேவும் கித்தல வீது வீது வீது மாமியெ
 தேவும் குராஜ டவுப்பகு டமயெவுடு
 தேவும் விழுந்காண் வஸ-கீங்குமியெ
 தேவும் ஶயாந்த வண்டு வஸாபாத் கராடாமியெ
 தேவும் கீத்துவ வஸா-பூஷா கீத்து மாமியெ
 தேவும் வாகா- ஜம வஸ்ரீகாஹு வகுதாமியெ

தேவீர் சுத்ரவ ஜநாமநூல் வடிகாபிய மினா மல்
 தேவீர் பதிபுதாமநாய்ந்த வடுகாபிய „
 தேவீர் சுவாஜகாரன் வா வாரிநாபிய „
 தேவீர் நிதாச ஸத்தீநந்த ஸபாத்தீபிய „
 தேவீர் ஸஹஸு, ஸ-மட்டிஸங்பாத் புராஷாபிய „
 தேவீர் மந் சிதாட்னிமஸு இங்காஸாபிய „
 தேவீர் ஸாநிலூ, சபி ம-ணாயிது காஸ்தாபை „
 தேவீர் இஹாபக்காடவீ இங்கா நிவாஸாபை „
 தேவீர் சிபாயு ஸ்த ஸ-நாத்தீநா ஸாக்ஷிலிது „
 தேவீர் இஹா வாவாய வாவாநா. விராயிலெஞ „
 தேவீர் உ-ந்திதி இஹாந்தி உ. சநாபைய கடி „
 தேவீர் ஸங்கஸ இவங்கா-ச போதாபை „
 தேவீர் ஸங்கீ ஸுத்தியா-நோச நியுயாபை „
 தேவீர் சுநாநுதி இஹாபக்கி இத்தீநாபை „
 தேவீர் ஸஹஸுநா ஸுநாாஜாநி வாஜிதாபை „
 தேவீர் ப-நாாவுதி நாவுதி ப-நாநாபை „
 தேவீர் வாண்நாபுதி ஸாவிது ஸந-தாபை „
 தேவீர் நாநாக்கி ஸ-தாநா-மலை பந்தாபை „
 தேவீர் நிராபாகா-நாநி ஸ்ரீநக் காணாபை „
 தேவீர் ஸஹஸு, நதி ஸஹந்தயி ரீநாபை „
 தேவீர் னாவநாகாது, ஸதாந்த வூத்தியாபை „
 தேவீர் ஸதா ஸ-வ-னன் விக்கார ஸிதயிதாபை „
 தேவீர் ஸ்ரீ ஸ-யாஸி இணைக்கித் தங்காபை „
 தேவீர் உக்காஸி வருந்த ஸாபநாபை „
 தேவீர் ஸ்ரீ நாய்வோதர் உத கொள்காபை „

இஃறி அதீஷவா உடோதி எஃகாபெய் குடோநக :
 இஃறி வாவேவாபி விரிஹாது மேதங்காபெய் .
 இஃறி நாட்பாராயணால்து வடதாபெய் .
 இஃறி வூஷி வூதி தீராயாற வாக்டுபெய் .
 இஃறி ஸ்ரீஸ்ராத்யாக்ஷரீ ஒது சிலங்மாபெய் .
 இஃறி சுநாதுத வூப்புஷுத இவாக்குபெது .
 இஃறி ஹாது வூபு பர்டாவு வியோமாபெய் .
 இஃறி டாதுநைடு வூப்பாது முலிதாபெய் .
 இஃறி ஹனை ரெது சிமாவுது நாமெநாபெய் .
 இஃறி துமாஹனை வோதூது நிபொணாபெய் .
 இஃறி யாதுநூதுாத வூநாபீய வூ-வாக்காபெய் .
 இஃறி அணாநை ரீஶா-நாலைவணாநாபெய் .
 இஃறி நாநாக்கை நாது ஜிவூநி வீசந்நாபெய் .
 இஃறி உல்லிங்காவு-நாபீதாவியு நீஞ்சுநாபெய் .
 இஃறி சுலுக்கா உலூந்தாவு காணாபெய் .
 இஃறி டீஸுந பூ-து ரடம தந்தாபெய் .
 இஃறி ரிஜல்ல ட-வா-போ-னாஜ அதுநாபெய் .
 இஃறி வூந்தல்லு விசீநாற னாவமாபெய் .
 இஃறி ஜந்து டீது-ா ஜா-பா-நாம எ-ங்மாபெய் .
 இஃறி விரியபே ட-து விசீநாற விசயிஹாபெய் .
 இஃறி கா-து தூய்க்கா வீந்து மாநநாபெய் .
 இஃறி நாஜ நாஜா-வி-த வா-வா-நா-நாபெய் .
 இஃறி வாவ-வீவாது விசயாது வூ-தந்தாபெய் .
 இஃறி ஸ்ரீவீ-லது விசீநாற நிழாநாபெய் .
 இஃறி சு-வை இ-ந்து இ-ந-ங வூ-நநாபெய் .

இஃறுஃ ஸாக்ஷாகி ஸ்ரீ இஸ்வரையூதி மீநாக்ஷாலைய
 இஃறுஃ இஹாபிலையூதி ஸ்.வ.வ.ஜி.உ.இஹாபிலைய
 இஃறுஃ இஸ்வரபுஜாவதி ஸாதிலைஸால்ஹாபிலைய
 இஃறுஃ ஸா.க்லபாபிளைக்கா.கோ.கண் கீழ்தாபிலை
 இஃறுஃ சிரி யளாவம் கா.உ.ஏ.கு. கீழ்தாபிலைய
 இஃறுஃ இஹாபிலை ஸா.க்லபாக்டி இஹாபிலைவா
 இஃறுஃ அதாவி.ஏதி.தீ.ஸ்ரீ.ஸா.உ.பி.பெனா.ஏ.கி.
 ஸ்ரீ.பா.உ.உ.பி.கா.பெய்.நு.ஃ.கு.பா.உ.பி.பா.கி.
 உதி ஸ்.வ.அ.நன்.

ஸ்ரீபா.உ.கா.கு.

1. வா.உ.ா.வ.ப. பா.ஹ.கா.க்ஷ.கா.ய.ா. வி.உ.ஸ்கி.பா.னி.
2. ஸ.கோ.கா.கா.ஜ.கா.ந.ா. கா.கி.கா. ஸ.வ.வ.ஹ.ஸ.கா.டி. ஸ.கு.மா. பா.கா.ந.கு.ப.யி. ந.கா.டி.ப.கா.ம.ா.ா.
3. அ.ா.ண.ா.ப.ா.க. ஸ.உ.ம.க.ா.ங.ா.க.ா. ப.ா.ப.ா.ந.க.ா. ந.க.ா.டி. ஸ.வ.வ.ப.ம.ா.ஏ.க.ா. க.ா.டி.ம.ா.ப.ா.க. க.ா. ஸ.ங.ா. வ.பி. ய.க.ா. ப.ா.கா.ந.கு.ப.யி. ப.ா.ந.க.ா.டி.ப.கா.ம.ா.ா.
4. க.ா.ப.ா.ந.க.ா.டி.ப.யி. வி.ஶ.ா.ய.ம.ா.ஏ.த.ா. ந.க.ா.ந.க.ா. வ.ப.ா.ந.க.ா.டி.ப.யி. ப.ா.ந.க.ா.டி.ப.கா.ம.ா.ா.
5. ச.ா.ா.ண.ா.ப.ா. வ.ப.ா.ந.க.ா.க.ா. க.ட.ம.ா.க.ா.க. க.ா.வ. ர.வ.ி.ந.ஹ.ா.வ.ங.ா. "க.ா.ர.ண.ா.ஏ.த. க.ா.க.ா.ப.ா. வ.ங.ா. க.ா.க.ா.க.ா.டி.ப.யி. ப.ா.ந.க.ா.டி.ப.யி. ந.க.ா.டி.ப.கா.ம.ா.ா.

- வாகாந்துபீ. புண்ணிலொடுபொலிகா..
6. ரவப்பளவு அரா-வூரமுா. டுமா. வந்தாட். ரவுடா
வுகன்புதாரா.. இளதீராவிகானிகாகா. வாகாந்து
பீ. புண்ணிலொடுபொலிகா..
7. சிறுனோடித் தொடு கீலுமினாலா. கவால்லாவு விழா
வு ரீடுமாகா. காஞ்சிபுரமுத்துமேசுமுறையுமா.
வாகாந்துபீ. புண்ணிலொடுபொலிகா..
8. வாவாத்வ இட்டியாடி இயலா. வூராகாகாட்டுடித்
ாக்குமா.. விழுநாமுட வெடு ஒதுவாடுமா. உாகா
ந்துபீ. புண்ணிலொடுபொலிகா..
- ஒது காகாடுமிரு கடாகவி வாடுமாஷ்கல்ளி
கா. சுதாலு: படுதொக்குமாவவங்கமய: பாகா
மிதி வங்பாடா.

ஸ்ரீ வெந்தீநாதி மாதிரூது.

ஓ. கதாராத்பாடுபெய மக:

ஓ. குறுானெனா மக:

ஓ. குறுானமாணாமுவெநு மக:

ஓ. குறுானமிஹயுநிறுயாடுபெய மக:

ஓ. குறுானமிய மக:

ஓ. குறுாவடுதொ மக:

ஓ. குறுானமிகங்கு மக:

ஓ. குறுானமியெநு மக:

ஓ. கா-நாட்டுதலூமாராடுபெய மக:

ஓ. கா-பகாந்தா வாவங்கமய மக:

ତେବେ କାହାରୁ ପାଇଲୁ ନାହିଁ

ବ୍ୟାକ୍ ପରିଚୟ ଓ ବିଭାଗରେ

രു.കൂപ്പജനകാലാം റീസ്റ്റണ്ടറിലെ മൾ:

କେବଳ ଆର୍ଦ୍ରାଲୋହିତ କଣ୍ଟାମିପ ରଞ୍ଜିତ କାନ୍ତାମିପ ରଞ୍ଜିତ

രേ.ക്കുറൈഡാരുവുന്നാദേപ് മട്ട്

ഡോക്ടർ ആമരാവറ്റ് മറ്റ്:

ഇ.കർമ്മിമല്ലാറ്റപരമ:

ഉംകൾക്കുള്ള മാർഗ്ഗിനേറം രഹം

ବେଳାପାତ୍ରମାନଙ୍କ ମହିନେ

ഡോക്ടർ എസ്. എസ്. കെ. കുമാരൻ

ഇ. വനക്കാരാച്ചവാഡ്യ നട:

ബാംഗളുടെ മദ്ദ:

‘ବେଳାରୁକାଳୀପିଲାରୁ’

ଓ. বার্তার দীর্ঘ পরিধি গোলাপ রাজা

• വണ്ടകാര്യങ്ങൾ അതൊക്കെതോ രഹി:

၁။ ရုပ်သိန္တများပြုသေချွေးလုပ်မှု

ବିଭାଗରେ କାମ କରିବାରେ ପାଇଁ ଯାଏନ୍ତିରେ କାମ କରିବାରେ ପାଇଁ

ஓ. புதைம் அதிகாரபீடு மல:

ବେଳାରୁଦ୍ଧିତା ପାରିବାକାରୀ ହେଉଥିଲା

ବିଂରାଜାଳୀଙ୍କାଳେ ଶିକ୍ଷାପାଠୀରେ ମହିନେ

ବିଜ୍ଞାନ ପରିମାଣରେ ଯେତେବେଳେ

ବେଳାକୁମରମଣି । ୨୩

ବ୍ୟାକ୍ ପାଇଁ ମାତ୍ରମେ ଏହିପରିମାଣରେ

ବେଳେ ପିତ୍ରମୁଖ କିମ୍ବା ଶିଶୁମୁଖ ମଧ୍ୟ

ବେଳେ କାହିଁମାତ୍ରା କାହିଁମାତ୍ରା କାହିଁମାତ୍ରା କାହିଁମାତ୍ରା

ஓ. வாகாது பங்கிதாவெப்ப ரக்:

ஓ. வனமெராய்புஹாவெப்ப ரக்:

ஓ. வாகவீராதியு.கீஸவாவெப்ப ரக்:

ஓ. வாகஞாலவ காடுவெப்ப ரக்:

ஓ. வா.காா.ஏ.வீ.வெனா ரக்:

ஓ. வா.வீ.வெதூ.ரக்:

ஓ. வா.வீ.தாம்புத்தாயீவெப்ப ரக்:

ஓ. வா.கு.நி.கு.ரி.வீ.வோவெப்ப ரக்:

ஓ. வா.கு.வீ.வீ.வெநாவெப்ப ரக்:

ஓ. வா.கா.ா.வீ.பூ.வீ.வெப்ப ரக்:

ஓ. வா.கா.ா.ா.நீ.வீ.பீ.காவெப்ப ரக்:

ஓ. வா.கா.ா.வீ.வெதூ.ரக்:

ஓ. வா.கா.ா.வீ.வீ.வீ.காவெதூ.ரக்:

ஓ. வா.கா.வீ.வீ.வெப்ப ரக்:

ஓ. வா.கா.வீ.வெதாவெப்ப ரக்:

ஓ. வா.கா.ா.போ.ம கா.ா.வெப்ப ரக்:

ஓ. வா.கா.ா.வீ.கா.வெதாவெப்ப ரக்:

ஓ. வா.கா.ா.வீ.வை.வா.கா.வெனா.ரக்:

ஓ. வா.கா.ா.வீ.வீ.கா.து.ம. மீ.கு.யா.வெப்ப ரக்:

ஓ. வா.கா.தி.வா.லா.விமா.வீ.வெநா.ரக்:

ஓ. வா.வூ.ா.வி.ா.வீ.தா.வெப்ப ரக்:

ஓ. வா.கா.வீ.கீ.தூ.ரக்:

ஓ. வா.கா.ா.வீ.தா.மா.வெப்ப ரக்:

ஓ. மகா.ா.ா.வீ.பா.வெப்ப ரக்:

ஓ. மு.மு.தா.வெப்ப ரக்:

ஓ. இக்கீலனி ரிசெஷனிதாவெப் ரடி:

ஓ. மாதிரியூரடி:

ஓ. முறையாசிவாவெப் ரடி:

ஓ. மலைக்காலீஸ்பாடு மாவெப் ரடி:

ஓ. மய்தீகாம் லூதா டாவெய் ரடி:

ஓ. முடிடாட்டாய்நாள்தாவெப் ரடி:

ஓ. மக்களோகி ① ஆலோடெம்சு ரடி:

ஓ. மக்களிடாட்டுங்கி மாயிகாவெப் ரடி:

ஓ. மக்காப்பாவெப் ரடி:

ஓ. மக்கணாமக்காவெப் ரடி:

ஓ. மூர்காடாவெப் ரடி:

ஓ. மாதாவெப் ரடி:

ஓ. முடிடாகலைக்காவெப் ரடி:

ஓ. முப்பட்டாத்தாகுதாத்துதாவெய் ரடி:

ஓ. முபொக்காப்புலைவ் ரடி:

ஓ. மஹாவெப் ரடி:

ஓ. மஜாலாவெப் ரடி:

ஓ. மடவஜிராவெப் ரடி:

ஓ. மீங்காாசிவாவெப் ரடி:

ஓ. மீங்காரி மாவெப் ரடி:

ஓ. மீங்காப்பியாவெப் ரடி:

ஓ. மீங்காப்பிஜாவெப் ரடி:

ஓ. மீங்காக்குடும்பை ரடி:

ஓ. மீங்காக்காவெப் ரடி:

ஓ. மீங்காக்கா ஸங்கீதாவெய் ரடி:

ஓ. ஹி. டிடெக்டாரி:

ஓ. ஹி. வில்லின்ஸைபெருரி:

ஓ. கிருடாஸெபருரி:

ஓ. ஹி. பாகாாஸ்ரீஸெபருரி:

ஓ. ஹி. மண்ணஸெபருரி:

ஓ. ஹி. பாகால்போஸெபருரி:

ஓ. ஹி. சாாவாஸ்ராஸெபருரி:

ஓ. ஹி. சாாவாஜ்ஜாஸெபருரி:

ஓ. ஹி. சாாவாக்ஷாஸெபருரி:

ஓ. ஹி. சாாவாக்ஷித்தாஸெபருரி:

ஓ. ஹி. ஸெபருரி:

ஓ. ஹி. கார்ஸிஸெனாருரி:

ஓ. ஹி. காாசுவாஸெபருரி:

ஓ. ஹி. முடியூத் வசஜிதாஸெபருரி:

ஓ. ஹி. மாரிஸ்கூணாஸெபருரி:

ஓ. ஹி. மால்பியாஸெபருரி:

ஓ. ஹி. மாாாஸ்ராஸெபருரி:

ஓ. ஹி. மாபுவேலூத் மெவிதாஸெபருரி:

ஓ. ஹி. மாயாாாஸ்ரா மெவிதாஸெபருரி:

ஓ. ஹி. மாயிடை மான்திதாஸெபருரி:

ஓ. ஹி. மாடுக்கங்காஸெபருரி:

ஓ. ஹி. மாவாஹுதாஸெபருரி:

ஓ. ஹி. மாதாநவாஸெபருரி:

ஓ. ஹி. மாதாநி உங்க மைடெஸூருரி:

ஓ. வூர்த்திமானி ஸெவாநாடெப ரஸ்:

ஓ. வூவுக்காலோத்தாமக-ஞாடெப ரஸ்:

ஓ. வூலீசூத்தியாமாடெப ரஸ்:

ஓ. வூஞ்சுக்காக்டாஞ்சிக்ஷாடெய ரஸ்:

ஓ. வூஞ்சாக்டாஞ்சாஞ்சிதாடெய ரஸ்:

ஓ. வூஞ்சிவீஞ்சாடெய ரஸ்:

ஓ. வூஞ்சிவீஞ்சாடெய ரஸ்:

ஓ. வூஞ்சாக்டாஞ்சாடெய ரஸ்:

ஓ.வெள்ளா-னாவெடுரடி:

ஓ.வெள்ளாதாவெப்புரடி:

ஓ.வெள்ளாண்ணல்வீதாவெப்புரடி:

ஓ.கநாா-ம்மவெப்புரடி:

ஓ.காம்யுவெதூரடி:

ஓ.காலிவெஷாரடி:

ஓ.காநீதாய்ம்மாவெப்புரடி:

ஓ.காநில்லிச்சாரடி: ஓ.காநூஸ்-க்லிவெங்காரடி:

ஓ.காநீதாய்ம்மாவெடுரடி: ஓ.காநாவெப்புரடி:

ஓ.கநீவையுடன்னாமாவெப்புரடி:

ஓ.கநுவோாவெப்புரடி:

ஓ.கநுநாாபாடு-வெங்காரடி:

ஓ.கநாவிதா-பா-சிராவெப்புரடி:

ஓ.கடாக்ஷிவைந்து கா-னாவெப்புரடி:

ஓ.கவாறுபூநாாயிகாவெப்புரடி:

ஓ.காா-னா விழுவாவெப்புரடி:

ஓ.காஞாவெப்புரடி:

ஓ.காஞாயத்ஜபாவெடுரடி:

ஓ.கநாஞாவெப்புரடி:

ஓ.கநா-கவெண்டுரடி:

ஓ.காநிக்கவழிஹாவெப்புரடி:

ஓ.கநாந்துவட்டாவெப்புரடி:

ஓ.கநாந்துவட்டாந்தாஞ்சாவெப்புரடி:

ஓ.வந்காாய்மவெப்புரடி:

ஓ.வந்வநமவெதுரடி:

- ஓ. வூடுகாலாமோக்கிடாவெட்டரஸ்:
- ஓ. வூராவூரா சாசாலோமாவெப்ரஸ்:
- ஓ. வூர்திவெஷ ரஸ்:
- ஓ. வூறுவக்ஜிதாவெய் ரஸ்:
- ஓ. வூர்க்கெவதி ஸங்காாாாவெப்ரஸ்:
- ஓ. வூறஞ்சுகாா வூதாவஸ-ாாவெப்ரஸ்:
- ஓ. வூஷ்புங்காவெப் ரஸ்:
- ஓ. வூஷ்மந்தாக்கெதுாரஸ்:
- ஓ. வூங்கெஷங்கங்கவூாவெப் ரஸ்:
- ஓ. வூஞ்வூாவஸ் வூஞ்காவெப் ரஸ்:
- ஓ. வூங்கைத்தாம்காஒ ரீவெண்டுரஸ்:
- ஓ. வூங்கிராபாக்கார ரிட்டாவெய் ரஸ்:
- ஓ. வூங்கீவெண்டுரஸ்:
- ஓ. வூங்கெஷங்கங்கவெப் ரஸ்:
- ஓ. வூங்கவூாவஸ் உவைதுாவெய் ரஸ்:
- ஓ. வூங்கீவூாவெப் ரஸ்:
- ஓ. வூங்காவஸ் வூங்காவெய் ரஸ்:

- ஓ. டிபுவிசெப்பிடாடையெடுக்கும்:
- ஓ. டாக்டராலுவின்நாலாடையெடுக்கும்:
- ஓ. டக்டராண்முதலாடையெடுக்கும்:
- ஓ. டிவிதாடையெடுக்கும்:
- ஓ. டிருஷ்டிலூட்டாடையெடுக்கும்:
- ஓ. டாம்டிடாடையெடுக்கும்:
- ஓ. டிருமாலூஷு ஸ்ரீஷாத்தாவாலீசுநாடையெடுக்கும்:
- ஓ. டிஜிவாட்டுவிளாடாமலாடையெடுக்கும்:
- ஓ. டிருடாடையெடுக்கும்:
- ஓ. டிருவெட்டுக்கேடுக்கும்:
- ஓ. டிருவாநாடையெடுக்கும்:
- ஓ. டிருவஸ்வரசு வட்டாரத்துக்கேடுக்கும்:
- ஓ. டிருகாரைணாடையெடுக்கும்:
- ஓ. டிருகாநாடையெடுக்கும்:
- ஓ. டிருக்காடையெடுக்கும்:
- ஓ. டிருக்காநாடையெடுக்கும்:

ബുദ്ധികാരാന്തകാരിമിന്നമർ

ஓ.എ.காவாய்வு மூலம் ரப்:

ஓ. வீர். காாடு. சாக்ர-வெல்லுர்:

ଶ୍ରୀ ହୃଦୀକାଳୀମଣ୍ଣ ଡାଇକାରିପ୍ରେନରିଂ

ஓ.வீ.காரக்காலி வெறுமை:

ஓ.வீ.கருணாநாச ஸ்.மித்ராபைய முடி:

ஓ. வீர் காவுட்டுடையானவிடையில்:

ഓ. വീംഗാതാംഗിലിപ്പരിഹഃ

Q. ലൈംഗിക്കാരാഡിറ്റ് മറ്റ്:

ഓ. ഡക്ടറുമൻ. എ. ഡക്ടരുമെന്:

ବ୍ୟାକ୍ ହେଲିବାରୁ ଆତ୍ମ ତାତ୍ତ୍ଵବିଜ୍ଞାନରେ ଯେବେଳେ ଯାଏନ୍ତି

ଓঁ শশুক্রাণ্যামুরু। নৃঃ

• നിക്രമാദിപ്പി:

ବ୍ୟାକୁଳାଦ୍ୱାରା ଉପରେ ଯାଏ

ବ୍ୟାକରଣ ପରିଚୟ

ବ୍ୟାକ୍ ପାଇଁ ଆମେ ଯାଏଇଲୁ

ஓ. வார்த்தாவிடுதலைப் போன்றது:

ଓঁ মহাদেব কাটা গুড়ো রাঃ

എ. ലംഗ്കയാപിനേരു മത്ര പബ്ലിക്കേഷൻ:

ಡಿ. ಎಸ್. ಎಸ್. ಬಿ. ರಾಜ್

ଓ. সন্দৰ্ভ পাতা পরিটাক্ত রাখ:

• வெள்ளாறுவிக் வழி தொடரை முதல்

Q. ഒരു പാതയോഗം മനസ്സിൽ വരു:

ಡಿ.ಆರ್.ಹಂಗ್‌ಪಾಲ್‌ರಾಜ್:

ବ୍ୟାକ୍-ଗ୍ରାମପିତା ମହାଦେବ

Q. കരാറിനു മൾക്കളും

ବ୍ୟାକୁମାରିଯାର ପଦବୀ

೭. ಕಾರ್ಡಿಯಾ ಉರುಗುಂಪಾಡಿಯ ರೀ:

ଶ୍ରୀ କାନ୍ତିଲେଖା ପ୍ରକଳ୍ପରେଖାରୁ:

ଶ୍ରୀ କାରିତ୍ତିଶାହ • ମହାଶ୍ରୀଲେଖନାଥ:

ବ୍ରାହ୍ମିନଙ୍କ ପଦାର୍ଥରେ ମହାତମୀୟ ମନୋଧରୀ

ଶ୍ରୀ କାମିଲଙ୍କ ମାନୁଷଜୀବିତମାତ୍ର:

ஓ.காலையா புண்டிவெங்கல்:

ବେଳାରୁ ପିଅବଲିଦେଖା ମଧ୍ୟ

ஓ.காலையா தவஹிலெஸ்டர் மல்:

ഉ.കാരിക്കാട്ടമ്പുറിയാമ്പല്ല:

କୁଳିଲହାର ପ୍ରାଣମାତାଦେଇ ମହିନା

ଶ୍ରୀ କାରେନ୍ଦ୍ରା ହିଲେମାର୍କୁ ପିଲା ମଧ୍ୟ

ஓ. காட்டமூருத்திவாழியைக் குறிப்பு:

ତେବେ କାରିହୋଇଲିଛନ୍ତି

၆၀. ကာလိုရာဂျာများနှင့်ပေါ်လောင်း

தீ.காமின்ராம்புவரையடைப்பும்:

എ.കാരിയറ്റിലെ രംഗങ്ങൾ

ஒ. காலைக்டர் மின்யாஸ்டரி:

கீ. கார்த்தாப்பன்பா:

ഉ. റാംകുമാർ. മല:

ବୁଦ୍ଧିମତ୍ତାରେ କିମାଳୁ ଉପରେ ଯାଏ:

ஒ. ஹி. தாாவெக்காப மின்சு மக்:

ஓ. ஹி. தாாாய்ரா உக்கிணாவெப மக்:

ஓ. ஹி. தாாநாதா ராதாவக்டுக வட்டியெ மக்:

ஓ. ஹி. தாாவில்வச ம. மாவெப மக்:

ஓ. ஹி. தாாநானவக்காநாகாவெபமக்:

ஓ. ஹி. தாாநாது, வஸ்வாவெபமக்:

ஓ. ஹி. தாாபார பாடுக்கிளிமிப மக்:

முர்க்க நாநா நாவிஜ்ஜவியெ மக்: நாநாவிய இந்து
ந் வஸ்வப்பாறி,
வ

ஞ்செல்வஸ்வாகி வெஷ்டுது.

அவாஸ்ந் முயதா வஸ்வாஸ்நா வெஸ்து கூப்பட்டுவை வாஸ்ந்
நாடி வாழீவது கீணய: குமாந்தாப்பத: ஸ்ரீயுதிகாவாவெ
க்ரீ தெவதா, ஸ்ரீக்க வாக்கவ தக்டித்துக்கீசு, கீயூக்களிடத்
மதி: மத்திசுட்டுக்கீசு, கீதுக்குத்தித்தி: கீதுக்குத்து
காயாங்குவீராவு: ஸ்ரீஹாதுபாரவாக்காப்புவாடு வாஸ்ந
பீம் ஜபைவிர்தியாம: அஸ்தா.

சுாக்கா: காாணாதா: மிகாக்கி: யூத்தபாகா: கா: ப
பாக்கிவாண சாபா: கணிடாதிசிராவுதா: கீது.
வெவாவுடிதோவ விதாவெப அவாந்.

மாமியத புக்கி-வஸ்வா: விதவீத வாதா: வாது
புத்தாபத்தக்கி: வியூதாகா: வாத்தவை, காக்குத்து
குப்புத: பாபா: நீவா வஸ்வா: நாம்பா: கா: முத்து
நய்க்க: இத்தாக: கீது: வாந்: ஸ்ரீப்புத்துக்கீ: நாதுத்து
நுத்துவீகாந்தா: வஸ்வ: வாது, முத்து,

ମେଲାର୍

13 குறுதாமத தெப்பமாக கடிச்சி ஸ்தாவு

நூல்மேலை தாக்கிடுமுடிட்டா வழக்குதா

14 காலையோ பேரிடாத எண்பதி வணவந்

மாஹாயுவாடு போகாடு யுதாவடு க்ருஷ்ண

15 யுகா போகா யுதாயாதாவடு மூடு க்லீடு

ஸுரக்கா நடக்குயிலுப்பூபலம்பூடு, யா

16 சூர்யா-நா சுவாஸ் அ வஸ்தாவுத்துடு

ரகுதி தினி சாலாமைத்தால் உங்கிறு

17 சாலை கூரு வாங்கமுட்டாடு வொட்டாயாக்குதா

கோளித் தோடாக்கா ஜாரு-பாய் விராக்கிறா

18 உழைச்சுப் பாரிக்கீடு வா சுதாவாலச்சுப்பிரா

முதிர் முடிடாக்கட்ட புதிச்சுட்டீந்து பூபோது

19 மலத்திரி மூச்சு நடக்கு கும்பாமாஞ்சா

பக்குய புலாஜாடு பாராது வெளியா-வா

20 யா-ங்கார-னா கீ-ஜீர எண்ணில் சீட்டுட்டா-பொ-ஞா

காலைக்குமரமாலாடுவன்று மேலுடை:

21 ஸவ்வா-நார வத்தா-மீ ஸவ்வாலான உங்கிறா

விவகாடியா-தவாயிவாவுப்பிர வட்டுலா

22 வூ-கிளா-ஞும் கையூலூபாந்தாவுமாநாய்கா

ஏதாண்ணி மஹா-ஞுவா, புதுப்புஞ்சாவுப்பிர

23 கேவாவாடாவி மூ-வா கடு-புவந வாவந்

ஸ-யாவ-பா கையூலூபாந்தாக்காச்சி காலைப்பிரி

24 பூ-வாக்கிம்னால-ஞுப்பாக்குத்து-ஞுப்பாக்குத்து-வேலு

ஸா-ஙா-ஙா வெபாக்காது காத்துவெநாவாலாங்குஞா

25 ஸ்.வட்டர் ஸ்வாரதி வீலோ பாஜினாக்கூ

குவாச்சாதிரிதாஶிகாட்டிகாட்டறியாடுதா.

26 வதுராசி அபாராலி ஸ்வாபாயம் பாஷ்டா.

மெய வது, பாபாராலி உச்சின் பாஸ்வரிதா.

27 கிராச்த, பாயாராலி இணநாயம் பாஸ்வரிதா.

கிராமாலை நிகால்ல வந்து பகாலையூதா.

28 ஹண மேல்வு விழோங்காக்க வந்து வித்த வந்துதா.

மதா வராது, காட்டாப் ரீஷ்ண ஸ்வாத்திதா.

29 ஹண்டாது, வியாங்காக்க ஸாமு வித்த ராதா.

கேஞ்சிணி பா விசுவித விநாயலப் தோஷிதா.

30 விசுவாது, உராணநான வாநாலி விப்ரமதா.

காட்டாலோ எவாடிமாக கழுத்து மனையா.

31 இந்தினை மீண்டு வித்து துறைதா.

ஹணாலை-பாது, நிடாக்கி ஹலு துட்டுக்கு வந்தே.

32 கூராங்காலை நிவாத்து நாராட்டன இஶாத்துதீ:

ஹூபாதை-தாவாயி நிட்டாவாஸ்தா மீவந்தா.

33 கூராடியாரு, நிட்டுத்துவ ஹணாலைநா மீவந்தா.

புமிஹாபைத் தீவ்யுத்தாஷி தீவ்யவஸ்-வது மீவந்தா.

34 ஹாவைதாறி ஸ்.க்ஷீர காலையு-க்கீவ் ராஸ்தீ:

நிட்டாஷுவ் காலைத் தூரா-மு, காலை-க்கீர.

35 கணாட்ட: கட்டுப்புத் தீவ்யுத்தி, வாரா-வீ.

ஏதீதுவீட்டு தாவாய கட்டுமா ஹாம்பார்ன்.

36 கீநிடுத்துதீதா எதிறுத்துப் பீவாயா.

காட்டுப்புதீதை பாவிதா-① ஸ்.கீத பாக்க.

37 க-புராங்கா க-புராங்கா நாவாந் க-புராங்கா.

குக்கிரா விழப்பாத்தமா விழப்பா மாதா தக்கிரா.

38. இதுபோன்ற நிதியா மூலம் விவரிக்கிறேன்.
எனில் அாத ராதிகா விநித்துவம் விவரிக்கிறேன்.

39. சுக்ஷ்மா ஆகாசாவையோடும் விவரிக்கிறேன்.
நவாஹ, ராமாவை சொல்லி வாய்ப்போரால் விவரிக்கிறேன்.

40. து, யதை வாடாவா எடுக்குவதற்கு வாய்தா.
வூர்வதி: கண்ணும் விவரத்தை தமிழ்தாவீ.

41. வொர்த்துவாய்ந்து வாராண்டு பாரிகா
ஏற்படா விடுதல் நீது வளர்ந்துமிகு விரீ.

42. எதுபோன்ற வழிமறை வழிவழா விடப்படுவதா?
ஏன் வரீ கொட்டாராய்தா வர்தான் விட்டாயும்?

43. ஒகர் முந்தீர் வாட்டி வோயந்திருப்பா
வோதூதர் வாஜித்தி நிராயர்தா நிராங்கா.

44. சிறுவா நிட்டியா எடா நிராகாரா நிராகாட்டா
நித்தனா நிசிபா மாதா நின்றாடா நிதிவிப்பா^①.

45. நிதுட்டா நிதுவப்பாயா நிராவத்தா நிராதா
நிதுவயாயா நிதுவப்பாயா நிதுவத்தா நிராதா.

46. நின்றாரணா நின்றா. கா நிராதுபாயி நிர்ஜாரா.
நிர்ஜாமா ராஸ தீபா நிட்டா எதிராயிர்.

47. நிவிதா நிரவுதாரா நிட்டாடா நிட்டாநாயர்.
நிட்டு டாடுதா விதி, நின்றா நிட்டாநாவிர்.

48. நிதுபா நிதுபாந்தி நிட்டாநா நிட்டாநாயர்.
நிதுவயா வாய்ப்பா வாய்ப்பா நாயர்.

49. நிதிக்குடு நிராவாயா நிதிக்குடு நிட்டாநாயர்.
நித்தாயா நிதுக்குடுப்பா நிதிப்பா நிட்டாநாயர்.

50. சிலுக்கு நீதிக்கார பிரமாண மாதுகா
 து உடல்லா உம்பா உங்வாசு ஸ்வாருப்பு
 51. உடல்லா உங்வாகாரா கெட்டே கொல்வக்கிதா
 ஸ்வாசு ஸாக்கா-னா ஸ்வாமாயிக வக்கிதா
 52. ஸவ்விட்டையீ ஸவ்விட்டை ஸ்வாதீயா
 ஸவ்விட்டை ஸவ்விட்டை ஸ்வாதீயா
 நே ஸவ்யதூதிகா ஸவ்விட்டை ராத்ரீ ஸ்வாதீயா
 கோவூரீ கீறாகெஷ்வி கூராய்க்கீ கீறால்பியா
 54. கீறாகெஷ்வர கீறாபாத்ஜிவா கீறாபாத்க ராமர்
 கீறாகெஷ்வர கீறாவஸ்தா கீறாவத்தீ கீறாகு
 55. கீறாகெஷ்வர கீறாகெஷ்வர கீறாகெஷ்வர கீறாபுரா
 கீறாபுரா கீறாகெஷ்வர கீறாகெஷ்வர கீறாபுரம்
 56. கீறாகு கீறாபத்து கீறாத்து கீறாவஸ்தா
 கீறாபத்து கீறாத்து கீறாவஸ்தா
 57. கீறாகு கீறாகு கீறாகு கீறாகு கீறாகு
 கீறாகு கீறாகு கீறாகு கீறாகு கீறாகு
 58. அத்தீ கீறாகு அத்தீ கீறாகு கீறாகு
 கீறாகு கீறாகு கீறாகு கீறாகு கீறாகு
 59. கீறாகு கீறாகு கீறாகு கீறாகு கீறாகு
 கீறாகு கீறாகு கீறாகு கீறாகு கீறாகு
 60. அராமா ஜமநாயா அத்தாக குத்தா
 கார்த்தி பாகுநபா பாகுநபா ஸ்வா
 61. பாகுநபா பாகுநபா பாகுநபா பாகுநபா
 கீறாகு கீறாகு கீறாகு கீறாகு

- 62 யாமயாரு, யெப்பாலு யாலி விவச்சிதா
 நவோதூர் ஜாகர் லூதசீ தேஜஸாதீதா.
 63 வீஷா புத்தாதீதா யா ஹப்பாவஸா விவச்சிதா
 ஸுந்ததீ லூஹாஉடா மொடீ மொவீதீ ட்தீபின்.
 64 ஸஃஹார்ன் ராதீ, ராதீ திராயாமகர்ஷீ
 ஸுதாவிவாரா ஸுஹா காத்துது பாராட்டனா.
 65 றாகா-டை டையெஹா ரெஹாவி றமா டிரீ
 பாதாவநா யமவதீ ரீதீநால் யெஹாதீ.
 66 காந்த நிருத்தோதீ வீபந ஸ-வநாவீடீ.
 ஸாதிஹ, சீந்த வாதா ஸஹாநாதீ ஸஹாவாக
 67 சுபூஹுக்டி, ஜந்த வண்ணா முத்தீபாபாரீ
 திஜாதீசு-அவழீதா பாண்ணாட்டா பட்டுதா.
 68 முதி வீதீத விதா அர்த்த பாதாவப முதிச்தா
 ஸக்யாமுத ஸுதீந்த சதிலங்டாட, கோத்தா.
 69 பா-நாய்ம் புத்தாவத்தீநா மொயிந் அ-வெந்தீ
 கு-நிகா நாதி பியநா ஸாஸ்பிஹுத வெவ்தா.
 70 நாயாயன் நாதாஏ நாநாட, நீவச்சிதா
 ஸ்தார் ஸ்தித் லூதா வெப்பாடபிதய வக்சிதா
 71 ராத ராஜாதி தா ராதீ ராலா ராஜ்பீடா சநா
 ரா-ஜர் ராதீ ரா-வஸு ராக்கு தித்தீ வீதவதா.
 72 ராதா-ராதீதா, வாதா ராதி-வா ராத்திபா
 ராதநாதா ரா-கஞ்சங்வீ ராதா-நா ட்தீ-நா
 73 தாடு தாதுதுராதுபத்தா-வா-து ரா-பா.
 சும்பா, நீ ஜம்த்தாநா சுர-நாராவ- நாமா.

66 உறைந்து பூராவிட முழுமொடி காலென்று
கீழ்ப்பத்து வைத்தால் வைத்தால் வைக்கின்ற.

67 வாயிர்வீரியாகார விடுவாவிடு வூராசிவின்.
வேரா நாடிலை மயம் தாட்டாலோ வூராக களட்டா.

68 ஹது வூராது குடியிலை வாநாக்கி நாநு வெக்குத்.
வீவுகிழ்ச்சி வையாகயை வீடுக்கீதி குவாநர்.

69 மீஞ்சிப்பா வீவுவாயிஸ்து வீஞ்சிப்பாஜிதா.
காப்பிடியா வூருதாகா கீநாவாகா உறைநாகா.

70 வீத்தி: மூத்ராகாவிட மாசிலைக்கீ: குடாத்திகா..
மாய்த் வையூதி வூரமோ அங்குத்தினவிதா.

71 தீடுமுரா தீட்டியீடு நூகிகாகாத்ராவிதா.
நீஞ்சுவைப்பா நீஞ்சு யாவநா ஒடுவாயுர்.

72 எதிவுசுன்ற ராத்தாக்கி ஒதுபாடு மாலூ-வா.
அதா ஒவு ஓய்க்கி அா-விப்ப த-லூ-கூ-ப்பா.

73 கீக்கூறுமூரு கொலிபாகாரா த-ா-க-க-ரு-ா த-வியுரா-
க-ரு க-ா-ண்ணா-யா க-ா-யு-ரா-ம் த-த-ர-விதா.

74 கா-பா-மணாராயா-வா க-வ-ப-: வ-வ-க-து பு-தி:
மா-தி: வ-வ-ப-ய- க-ா-த-ீ ம-த-ந-் வ-வ-க-ட-ா-ய-ர்.

75 தெ-ஜோ-வ-த் து-ந-ய-ம-ா வ-ய-ா-க-க- க-ா-ல-ர-க- ஏ-ன-.

76 ஓ-ா-ம-ா-ந- வ-ல-வ-ர- க-ா-ம-ா- வ-ல-வ-ர-: க-ோ-ஸ-ரா வ-ா-ந-ா-ய-க-ா-.

க-ா-வ-க-க- க-ா-த-ு-த-் க-ோ-ஸ-ர-ா-ந-ா-ய-க-ா-.

77 வ-ப-த-ு-ஷ-ரி வ-ா-ல-வ-ப- வ-வ-ய-ா-வ-ா-ஶ-ர வ-ப-ஷ-த-ா-.

வ-ப-ஷ-த-ா- வ-ப-ஷ-த-ா- வ-ப-ஷ-த-ா- வ-ப-ஷ-த-ா- வ-ப-ஷ-த-ா-.

- 98 வியாபி அதற்பொ ரத்வண்ண துமாசமா
வாநாமாசி புஹாணா வகுபோக வெந்தா
- 99 ராமஸாவுப்பியா சீக்லாபுமாட்டாக ஸப்தரி.
குட்டால் கேவாக்ஷி ஸ்வந்தா ளாக்ரீஸி.
- 100 சுமாலுதாஸி முடிபொ மாடா ஸா, வகுநன்டா
குந்தா ஜிமாக்கூ கோடாலி யாரா-யிர ஸ்வபிரா
- 101 காட்டாதாலி மதீஷாவு வ்தாவுகிழா உந்தியா
கேவாவிரா வகுநா ராதீங்காபா ஸா-இவீன்.
- 102 கீந்திர்ச்சாஸி ருடிபொ வகுநத்தபி வாட்டாதா,
வச்சாபி சுமாட்டாயோடுதாலுா குமாலி பர்வுதா.
- 103 ரத்வண்ணா கோலஞ்சா மாஸம் ரீதிராநா
ஸ்விலி குத்தவா-வாக்கூவாபா ஸா-கீன்.
- 104 ஸாயிந்தாரா-வா ஜிமா அதவத் கீராலுநா
காக்காட்டாய்தபி ஸ்வந்தா ரீதவண்டர் மாகீன்.
- 105 கீவியார்நா கீயு-ப்ரீதா வப்பியூலி வெந்தா.
கீபாந் கீத்தியுடா ஸாக்ரீ கா-கீயார்ன்.
- 106 குடும்பாகா-வா-கீரா-காலி வகுவத்தாவுகி ஸ்வந்தா
கீ-க்காவி புஹாணா வாக்கா ரா-கவீதா.
- 107 கீத்தாகா வகுத்தா மாக்ரீ கா-கீயார்ன்
குத்துக்காவுபி மியியா கீத்துவண்ணா ஸ்வந்தா.
- 108 கீஜாவங்கா ஸ்வந்தா கீத்துவா மாக்ரீ ஸ்வந்தா
கீந்துகா கீத்து காவா ஸாக்ரீ கா-கீயார்ன்
- 109 கீந்துகா கீத்து காவா ஸாக்ரீ கா-கீயார்ன்
கீவாட்டா-பயாரா மாக்ரீ ஸ்வந்தா ஸ்வந்தா-காக்ரீ.

110 வெவ்வாழா பீதிசீத்தா யாக்ரீ அமூர்பார்த்தி

வீவா வையா உதிடீயா முாத்தூத் ராந்தூடா

111 வூஞ்சுத்தி: பாண்டுவொ நூட்டைப்புவன் தீநா

112 மூடுஞ்சோச்சிரா வங்கிடாவர் வப்பாடுதா

113 விடம்பாலினி: விடாவிப்பொகூட்டி ஜம்சுப்புவு
வைவாயி பூஷர் வைட்டுது-துவார்ந்

114 சுறுமண்பா சிகுாவபா கறுக்குல் மாவர்

தாக்காட்டர் காடுவூது, கட்டுக்கூம் நினைவிதா

115 தூபுசு பாளைத்தேவீ லாவிட் காலா-நூப்பா
நூமாகும் லாவுரிச் சூவா டூலார் டீதாவுடின்

116 நிது குட்டா உதநிபி ந்தயது நிவையுரீ

வெட்டுவாலி வாவுமாதுஹா வைமாப்பிய வாக்கினி:

117 பாயாக்கி: பாண்டுப்பா பூத்தூர் வபராவு நீன்
தீப்பார் முவட்சீ தீந்தா வன்றாவுபின்

118 வையா வெக்குருவு முடியா டூகாடு டூது-வெட்டா
வைாந்தாப்பா ஒது வைாவுமாட்டாகு வாடுர்

119 சுத்தா விழா வைாவிழா மீவிழா காலைவாதா
மீப்பிமாலிஶாக்கர் விழா தீசுடா காலைவாதா

120 சுடாகும் சுக்கர்ஸுதா கட்டுக்கொட்டுவாதா

வீராவுதா முப்புவா தீட்காக்காதா உப்பா

ஒங்காட்டனி வேதுவுஞ் காக்காட்டு காங்கர்

121 காரா-தாநுக நீப்பாகு காராநுப்பா ஜாநு-வீ-
மாநா-க்குத் தாநாமுப் பொலாதா மாநு ஜாநுதி:

122 இல்லை உண்டில்லூ உவாகாமாளின்.

உதிர்க்காக தியிட்டு வாசிதா.

123 குறாதிதா குராநாயா தாலோயாட விநாடிந்

வார்டோ ரடாவான் வெவ்வெக்ஷன் வெளிரா.

124 சுதிஶ்தி மிடபாதா பாஸ் வாவநாததி:

சுநுகிகாட் ஸுஹர்ஜை ஜந்தீ வீல வழங்கு.

125 நீதார் வெறுமாந்வயா வெங்கு வடிளாயிர்

தீவாரா திஜர்க்கா திட்டிலு உயேரீ:

126 துசுநார் பிவும் யாலூ ஸிதார் திறகாது தா.

உடா வெலிமிடு தமடா மார்ச் மாவீ வெங்கா

127 விழும்பா வின்சிமந்தா வரங்கா வாமபீரீ:

யுாநமலோ வாடியெலூ ஜூருகா ஜாநவிமுவா.

128 வங்விவகாஞ் வங்வெகா வங்வாமந் லாவிபின்.

வியாநாட்டாக்குச்சிதா குர்யா தா விழுமந்தா காயுா.

129 சுகுமாக்குடை ராவுதா விஜ்ஞா வீர்க்குவிச்சிதா.

பொறிந் பொம்மா பொமார் பொகாமது பாம் போர்.

130 உயாபாதி ஊருமதி தியாகதி வாருவ ரின்..

வங்காயாரா வீ-ஏ-புதிமா வங்கவீ, வீ-யான்.

131 சுந்தாதி ரஜாக்கீதி முாகடாதா விபோபாந்.

வௌகாதி லீ-ஏ-விலா நிரோதா வீசுத நாயிந்.

132 சுந்தாவம-யா வூயா வூவூக்கெநல்ல கானின்

வூயாத் வூவூன் வூயாத் வூவூக்கந வட்டிந் பை.

133 வாநாகால்கா வாநாந்தா தாவர்லாவ விவங்கா.

வா-வாநா-புர் வா-உதார் வீஶாலநா வ-லமாமதி:

- 134 பாஜ் பாஸ்வர் பாசுக்லாயிர் ஸாசுவடிலா
 ராசுசு குபா பாசுக் १० நிலையிற சிஜாய்தா
 135 பாசுக்லுக்கி கொலாநாய்க் அதாவத்திட்டவர்
 ஸா...பாசுக் கூப்பிர் வதுவஸ்யா ஸாமாடிவெட்டா
 136 இசுக்கிதா மீதுகுயர்ந் ஸவ்விடாக வகைர்
 ஸங்காம் காத் வுவித் வஜ்ஜிகாரத்தா ஒடின்
 137 மீதுகா① வாக்குவோ ஸவ்மா ஸங்கிடாவுந்
 வாவுந் காலுடியீ மாறுகா...வா ம...வுகா சின்
 138 ஸவ்விவா காத்திரியட்டுக் கூ வுகாவுவ உத்துதா
 ஸ...ஏ திட்டாப்பவர் வூட்டீ மா...டினா② ராவின்
 139 குக்குட்டினா லமாகாவா கூபா ஸ்ரீத்தீவ்
 மணா...வா ம...வுதாநாசயா கோட்டா...ம் மா...ப்பா
 140 வூதுகு வுவ்விதுந் இசுக்கினாடுதி காடுபின்
 மேந்தாடி வுடோகாவா வீவுக்காம வுகாப்பிர்
 141 அதுக்காந்து கடுதா பேடாவபா வுப்புகர்
 நாடு வார்காடன பீதா நட்டிவிகா நடிட்டர்
 142 லீசயா குமதித்தாமா கூக்கூ கூத்தா சின்
 மாவுடு ப்பாடுப்பக்கர் குக்கார்த்தா வீத்தா
 143 ஹவுகா புவங்காவுக் : பாபுகாரணா ஹவாநு
 குவால்கு துவவோத்தாமா கூராபுகா வீக்கா
 144 ஹாமுகாவுபி அதுக்கா ஹக்குதுக்கீவுமாவா
 பிராமபவுத கூக்கூவு கூது-கூர தாநாகிதா
 145 லீபுகார் கூருகாவா வேமாயாவா வேவாஷா
 குப்பா அண்கா அங்கட்டா ம...ாங்குக்கா வீந்

146 சங்காசுமாரீதா வல்லிமோகன் விவேகாந்தி.

திவம்பாத் வாஸமாயநியபிதா துறக்ஞோதீதா.

147 வூந்பாவுவ்ஜா யா-ஏஷா ஜபாவாஷ் ரெலாதுதி:

தீஜாவத் ஜாதிமாராட்டிரூபா பியீஷுதா.

148 ஒராநாய்யா இநாய்னா வாடரீ காலாடிப்பா
கலர் ஓலாந்தியா இநாக் காலாடிப்பா.

149 விபாகாசயா விராதீகாவா-விராதா வியதோடீ.

புதும்பாதீநா பாராதாவா ரூணை பூந்தாகா ஸ்தீ

150 எத்தாண் மேலாவாநால்யா ஒத்தந்திலு ராதிலு:

தூ-பீர்சி ஜம்ரேநா நிறேலுமனா ஹீநாவா.

151. வதுக்காராந்தி மாவா ஸ்தாவாலு பாநாபணா.

கபாந்த் கபாடோடா காலம்ரீதா பாலிவீ.

152. குவார்சி: காவாதபோ மாவிஞ்சாலு வேவீ:

பொந்தா உபாராதநா வத்திரா பாந்திராநா.

153 பா-க்கூதி: பா-ஏந் வாடோணா: பாந்தா.

பாயெந்தா பாவெந்தி, பாட்டு விழுத்தி.

154. ஒத்தா ஒத்தா நித்தத்தூதா ஒந்தாநலு லூ-வினா-

ங்குவுதா மதுாவிவா ஸவ்ராமாதீந்தி.

155. குபுறுஞ் குபுறுஞந்தி வபு-ஞாவிவா வாயாவிதா.

குபுவித் துஷ்ணோதீ புதிந்தா ரூத்தாதுதி:

156. குமினாநா குமினைதி, குத்தாவிசு கீஞ்சுவிதி:

வியா-வியா வித்தா வீநாதா வியஞ்சு-நா:

157. ஒத்தா ஒத்திமீபா ஒத்துவிலுவாதீ:

ஞாலீதீ வப்பிராம்பி வா-து, ரூவத்தி.

- 158 அதூலமாரா யாவி வாயாடித் வாயாவிட்டு
த
உடோ நீஞ்சாக்கீடு பேஸ்வா வண்ணாவின்
- 159 ஜெட்டிரா-சிராந்தி ஜெட்டிரா ஜெட்டிரா
வங்காவந்தெட்டிரா ஜெட்டிரா வாக்குத் த கடுபட்டினா
- 160 மாநிரா மாநாதவூரா மாநிராமார பிரான்தூ
குட்டிரா வாவிரா காந்தா காதாம் விழுவர்
- 161 நாய்வுகாண நீஞ்சாந் நாலிர்ஷத வாவிரா
காக்காந்தராட்டு குறை விழுவராவின்
- 162 காங்கூப வீஞ்சாந் காங்கூப வுவூபிரா
காக்காவ வைகாராவியா வெவுப்பிராவ வெட்டுமா
நெதுயீதுவந்தியா கீழ்காது நாய்வாளீப்பு
- 163 திராடியா நீராட்டுப்பா மாநிரா மாலிலுதாலூத்:
- 164 மெல்லாடுக மீட்டம் வெட்டுவியானா வுப்பிரா
யஜுவியா பட்ஜிக்கு, பட்ஜிகாம வார்த்தின்
- 165 யட்டிமாரா யந்தாஸ்கநா போயோந்து விவர்
- விழுவியா விழ்ராவா விழலை, கார்ன்
- 166 வுநைமாவா விழ்ராவா விழ்ராவின்
- குட்டிரா யெந்தி சிறியா குட்டிவூரா காமுக்கின்
- 167 வீரமாநி தீயா வீராவெந்தீரா மாநாக்கினி
விழுமாம் குட்டநாக்குரா விழுமார் வெப்புவாவா
- 168 தத்தாயிகா தத்துயீ தத்துயீம் வாந்தின்
- வாந்தமாராவியா வாந்தா வாந்தா சுட்டாப்பு
- 169 வெவுநாடு வெவுநாம்வூர வெவ்வட்டு குமாரி
- யாநாக்கு நாவ குப்பா கீராயீ வாந்தா

- 170 விழுதுவாட்டுவாயாலும் மூன்று காலங்கள் । .
 வெளிவாசிதா வெற்றார்தா ராணாக்கு பாட்டா.
 171 உக்கினா உக்கினாயாப்பா இரவிலூட்டுவாப்போ-
 களாயிர் நெவட்டாமல்யூ கெலவடி பீடுகாட்டும்
 172 மேஶாதுவியா மூத்திட்டு ஒத்து ஸ்தூத மேஶாவா-
 டைவூந் டாரவீர் டைவூந் கோமரிக்குத்
 173 வெஷ்டாதா ஜூவயாத் வாஷுக்ரன் வினாயிர்
 உமியா வாயிலாகா வாடிகாகா கிராட்டு
 174 பூர்ணக்கீ விடாநஸா வக்கன் வாடிக்கரீ.
 உத்துப்படிப்பா வக்குத்து கீஜாவிரிக்கியிர்
 175 உத்துத்து தாலக்குத்து உத்துவீல்வாப்சாரிர்.
 மாஷுத் மாஷுத்துவாய்மா மட்டா கூற-கீட்டாவுரிர்
 176 புராயா வமத்தாப்பா வக்கன் மட்டுப்புந்
 குராகாத்தா ம-ணாத்தா மேவ்த்தா ஸ்தாத்தா.
 177 வயங்குத்து க-வு-விப்புவா வாமாத்து வாநாக்கு
 மா-கு-மா-கு கா-குகர் வ-விவந்தாகா வ-க-காவுரித்
 178 வம-வாவிவாஞ்சு குத்து-க்கொலநா கா-ப்பாநா
 விசூ-துப்பா வெத்தாஞ்சா பாவ்ஜாது ப-ா-ா-குக்கா
 179 குத்து-க்கொ வொயா-ம்பா குத்து-கா ஸ்வாங்க-க-
 கூருட்டு-கொ கூருட்டு-கொ கூருட்டு-கொ வாக்கு-கொ
 180 வியாந்து-கொ திவுக்கொக் கும-கா-க்கு-கொக்கா
 கங்கொக்கு-க அா-க்கு-க வாக்கு-காம் குக்கா-க்கு-க
 181 குங்காவங்கு-கைய கூருட்டு-கா-க்கு-க குக்கா-க்கு-க
 சுவாக-க ரா-கா-க்கு-க கூருட்டு-கா-க்கு-க குக்கா-க்கு-க


192. சூபாடுமாடுவிட்டா ஸஸ்பாடுவுமாயநா"

ஸ்ரீ அத்தாஜநிற்பா ஸ்ரீசே தூபாலும் தூர்.

193. ஸ்ரீ மீஹாமைதூராகவீன் உறிஞராவிசார

வாவ... ஸ்ரீ அறிகா ஜெவாபாநாட்டோ வாழுமாறுத் தம..

உதி வெறுமாண்ண பார்த்தினா உதிரவுமிழு
வாய் ஸ்ரீவாமாஸு) ஸஸ்வாமி ஸ்ரீ அறிகா டாக்டரியா
நாக வாவுமீறுமாறுத் தெவாடுகளா.."



ISBN 978-624-5901-01-2

9 786245 901012

Print By : Mathi Colours, Nallur. 021 2229285